

ஜ நவினாதினி.

ஓவ. 11.]

நவம்பர், மீண்டும்

1888. [புஸ்த. XIX.

CONTENTS.

அட்டவணை.

What are the Effects of Inter-course with Foreigners ? (Continued.).....	241	அந்தியசேந்தாருட்ச் சட்டமனு கொள்வதற்குல் உண்டாகும் பய ங் பாத? (ஒத்தடிச்சி).....	241
Some of the commonest Causes of Diseases in Indian Towns and Villages.....	244	இந்த சேந்துப் பட்டணங்கள் ஆம் கிராமங்களிலும் விராமி கா ங்களிலோ கூட அமிகாதாரண ஏதுக்கள்.....	244
The Life of a Bear (Continued) 247		ஓர் ஏரட்டிக் கைத (ஒத்தடிச்சி)	247
Do you want Employment?....	250	உத்திபோகம் வேண்டுமா?.....	250
Wild men and Wolf-children 255		எட்டுமனிதர்களும் ஓராய்க் குழுத் ஏதகளும்.....	255
The Covering of different Animals and their modes of Defence in times of danger....	259	ஏனுமித ஜித்துக்களின் மேற்போர் வையும் ஆபத்து வேந்தும் அ வை தப்பித்துக்கொள்ளும் விச ாம்.....	259
News.....	262	எமர்ச்செடும்.....	262

MADRAS.

Published by the

MADRAS SCHOOL BOOK AND VERNACULAR LITERATURE SOCIETY,
AND SOLD AT THEIR DEPOSITORY, OLD COLLEGE.

ஜ ந வினோதிநி.

இல. 11.]

நவம்பர் மீர்

1888. [புஸ்த. XIX.

அந்நிய தேசத்தாருடன் கூட்டுறவு கொள்வதனால்
உண்டாகும் பயன்யாது?

(தொடர்ச்சி.)

இப்பூமியிலுள்ள பற்பல பிரதேசங்களுக்குஞ் சென்று அங்கங்கள் குணவிசேஷங்களைக் கண்டறிவது புருஷங்களும்பிறக்க ஒவ்வொருவனுடைய பெருங்கடமையென்னுஞ் சித்தாங்கத்தை ஆகியில் இக் துக்கன் கொண்டிருந்தார்களென்று சென்ற சஞ்சிகையில் கடைசியாய்ச் சொல்லிமுடித்தோம். பிற்காலத்திலே இந்துக்கள் தமது தேசமாகிய இந்தியாழுமூலதையுமாவது ஒவ்வொருவனும் போய்ப் பார்த்தால் போதுமென்று அபிப்பிராயக் கொண்டிருக்கலாம். உலகத்தில் ஏனைய பிரதேசங்கள் யாவும் கேவலம் மிலேசுச்சத்தன்மை பெற்றிருந்தபடியினாலும், அவற்றைப்போய்ப் பார்ப்பதனால் இந்தியாவிலுள்ள ஒரு புத்திமான் கற்று விருத்தியாவதற்கு அவ்வளவாக அவ்விடங்களில் உயர்ந்த ஒழுக்கங்களில்லா திருந்தபடியினாலும், வர வர இந்துக்கள் பற்பல ஹோதுக்களினால் தேகதிடம் குன்றிப்போனார்களானபடியினாலும், ஹிமாசலமுதல் சேது பரியந்தமாவது ஒவ்வொருவனும் யாத்தினாசெய்தாற் போதுமென்று அவர்கள் கருகியதாகத் தோன்றுகிறது. எவ்வளருவன் காசிக்குச்சென்று கங்காலங்களுசெய்து விஸ்வாதானாத் தொகீத்து ஹித்துவாரம்-கபா-பிரயாகை முதலிய ஹிமாசலச் சாலிலுள்ள பிரதேசங்களைப்பார்த்து அக்கங்கா ஜலத்தைக் கொண்டுவந்து சேதுவிலுள்ள இராமேஸ்வரத்தில் இராமலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணுகிறுனே அவனுக்கு இனி பிறப்பில்லை பென்னும் சித்தாங்கமொன்று இந்துகளாகிய நம்மவர்களுக்குள் உண்டாயிருப்பதை போசிக்கையில், ஒவ்வொருவனும் இந்த நம்பிக்கையினாலாவது தேசமுழுமையும் யாத்தினாசெய்து அங்கங்கள் குண விசேஷங்களைக் கண்டு பயன்பையட்டு மென்னுங் கருத்தை அதி புத்திமான்களாகிய புராதன இந்துக்கள் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது.

இதனால் மேற்கண்ட காசியாத்தினாயினாலே கிடைக்குமென்று சொல்லப்படும் பரலோகப் பலனில்லையென்று யாம் இங்கு கூறவா

வில்லை. இகத்திலும் அதனால் கேசத்தராகுக்குப் பெரும் பயனுண்டா கின்ற தென்பதைக் காட்டவாக்கோயேயன்றி வேறில்லை. அன்றி யும் பூலோகத்திலுள்ள சகல குணவிசித்திரங்களும் சற்றேறக்கு நைய இட்டியாதேச மொன்றிலேயே அமைந்துகூடகின்றன வென்றும், உலகத்திலுள்ள பெரும் பர்வதங்களுக்குள்ளே ஒன்றூக்கவைத்து என்னப்படும் ஹிமாசலமும் பெரும் நகிகளுக்குள் ஒன்றூக மதி க்கப்படும் கங்கையும் தில்லியான மருதலிங்களும் முற்றும் உதவி யற்று உங்ணமிகுஞ்ச பாலைகிலங்களும் கடற்றறைகளும் (குறிஞ்சி, மூல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஜிவகை லிங்களும்) இந்து தேசத்தில் இருக்கின்றனவென்றும், இந்தஹேஹதுக்களினாலே இந்து தேசத்தை ஒரு காண்டமென்றே சொல்லவேண்டுமென்றும் ஒரு பிரபல பூகோளசாஸ்திரியார் வியந்து கூறுகிறார். இத்தியாதி காரணங்களினால்தான் ஹிமசேதுவளையில் பாத்தினா செய்வதே உலகத்திலுள்ள வெவ்வேறு வளப்பங்களையும் குணவிசேஷங்களையுமடைய பிரதேசங்கள் யாவற்றையும் பார்ப்பதை ஒக்குமென்று பிற்காலத்தில் இந்துக்கள் அபிப்பிராபங் கொண்டிருக்கலாம்.

மஹம்மதியர்கள் கொடுங்கோலர்களாயிருந்தும் ஒருவிஷயத்தில் அவர்கள் உலகத்துக்குப் பெருத்த நன்மையைச் செய்தார்களென்றே நாம் கூறுவதற்கு கியாயமுண்டு. உலகத்திலுள்ள பற்பல தேசங்களுக்கும் சதாபடைபெடுத்து அங்கங்கு திரிந்து கொண்டேயிருந்தபடியினால் அவர்கள் சென்ற தேசங்களெல்லாம் ஒருவிதத்தில் நாகரீகம் பெற்றன. ஆகியில் ஜிரோப்பா காண்டத்திலே கீல்தேசத்தார் அதிக புத்திமான்களாகவும் சாஸ்திரவிற்பனர்களாகவும் மிருந்தபடியினால் அவர்களுடைய சாஸ்திரங்களையெல்லாம் அவர்களுடன் கூட்டுறவுசெய்து மஹம்மதியர்கள் அரேபிக் பாலையில் மொழிபெயர்த்துக்கொண்டு அவர்கள் அங்கங்கு படைபெடுத்துச் சென்றகாலத்து அக்கல்வியை அவ்விடங்கள்தோறும் பரவச்செய்தார்கள். கேஷத்திரகணிதம் - பிரதகணிதம் முதலிய அருமையான சாஸ்திரங்களில் இந்துக்கள் அடைத்திருந்த ஞானத்தை ஜிரோப்பாவிற்குக் கொண்டுபோய்ப்ப பரவச்செய்தவர்கள் இந்த மஹம்மதியர்களுக்குள் ஒருவித ஜாதியாரே. அவ்வளவு கொடுங்கோலர்களாயிருந்தும் துருக்கர்கள் பற்பலதேசங்களுக்கு யாத்தினாசெய்து அங்கியர்களுடன் கூட்டுறவுகொண்ட காரணத்தினால் தமக்கும் பிறருக்கும் பெருத்த நன்மை விளைந்ததென்று கூறுவோமாயின் யாத்திரைகளினால் உண்டாகும் பயன்களைப்பற்றி இன்னும் விரித்துநாக்க வேண்டுவதும் அவசியமா?

ஆகவே பிறருடன் நட்புகொள்ளாமலும் பழகாமலும் தனியே வீட்டுக்குள்ளேயே மிருக்கும் ஒருவனைக்கனம் அபிவிருத்தியாவதற்கு இடமில்லாமல் ஞானகுணியினால் மிருப்பானே அதுபோலவே அங்கிய தேசத்தாருடன் கூட்டுறவு கொள்ளாமலிருக்கும் யாதொரு தேசத்தா

ரும் நாகரீக அபிவிருத்தியாவதற்கு இடமிருது. சில தீபாந்தரங்களில் தனியே உயிர்வாழ்ந்துகொண்டு பிற பிரதேசங்களுக்குப்போக மரக்கலங்கள் முதலியவற்றை எய்தப்பெறுத சில ஜாதியர் நாஜீக்கும் அஞ்ஞான மேலிட்டினால் கேவலம் ராமாம்ச பட்சஸ்ரீகளாகவும் திரி கிழர்கள். இங்கிலாண்டுதேசத்தார் ஜின்றுறு வருஷத்திற்குள் நாகரீகத் தில் இவ்வளவு உயர்ந்து புத்தியிலும் செல்வத்திலும் தமக்குச்சமானுதிக மில்லாதபடி மேம்பட்டதெல்லாம் - வர்த்தகத்தினாலும் அது காரணமாகப் பற்பல பிரதேசங்களுக்குச்சென்று அந்தியர்களுடன் கூட்டுறவு கொண்டதினாலும்தான்.

சைனாதேசத்தார் அந்தியதேசத்தாருடன் கூட்டுறவுகொள்ளக் கூடாதனாலும் கோட்பாட்டைப் பெற்றிருக்கிற காரணத்தினால்தான், இரண்டாயிரம் வருஷத்திற்குமுன்னே அவர்கள் எந்தவ்திதியிலிருந்தார்களோ அதேவ்திதியில் இன்றைக்கும் இருக்கிறார்கள். அவர்கள் இம்மயனவும் நாகரீகத்தில் மேம்படவில்லை. சற்றேற்றக்குறைய ஜின்றுறவு ருஷ்காலமாக இந்துக்கள் பலஹூதுக்களினாலே பலறீனப்பட்டதுத் தம முடைய முன்னேர் கோட்பாடுகளை முற்றும்மறந்து தேசயாத்திரை முதலிய செப்பைகளை விடுத்துத் தடுமாறிய காரணத்தினால் அவர்கள் இப்போது மிகவும் கூட்டினித்திருப்பதைச் சிறுமகவும் கண்கடாகக் காணலாம். ஆயினும் கடவுள் அவர்களிடத்துவைத்த தயையே தயை! அவர்கள் அந்தியதேசங்களுக்குப் போகாவிடிலும் கடவுள் அந்தியதேசத்தவர்களைக் கொண்டுவந்து அவர்களுடன் கூட்டுறவு பண்ணுவித்து அவர்களை அபிவிருத்தியாக்கிவருகின்றனர். பூர்வீக இந்துக்கள் அனுசரித்துவந்த சில அனுஷ்டானங்களுக்கும் இன்னும் சிலசால்திரக் கோட்பாடுகளுக்கும் இப்போதைய இந்துக்களாகிய நமக்குத்தகுந்த காரணங்கள் தெரியாமல் இருக்கின்றனவேனும், ஆங்கிலேயருடைய கூட்டுறவினால்இப்போது நாம் மானதபதார்த்த லட்சணசால்திரங்களிலும் கணிதசால்திரம்-பூகோளசால்திரம்-வாணசால்திரம் முதலியவற்றிலும் அடைந்துவரும் தேர்ச்சியினாலும் தூாதிருஷ்டிக்கண்ணூடி-பூதக்கண்ணூடி முதலிய அளவிறந்த உபகரணங்களினாலும் அக்காரணங்கள் யாவும் ஒவ்வொன்றுக்குப்புலப்பட்டுவருகின்றன. நம்முடைய தேசத்துக்கு ஆங்கிலேயர்கள் வந்தபடியால் அவர்கள் இங்குள்ள பஞ்சமுதலிபப்பற்ற பதார்த்தங்களையும் வெகுலேசாம் ஏற்றுமதிசெய்துகொண்டு வார்த்தகத்தில் அதிக்லாபமடைகின்றார்கள். இக்கூட்டுறவினால் இருதிறத்தாருக்கும் உண்டாய்வரும் இன்னும் அளவிறந்த நன்மைகளைப்பற்றி விரிக்கிறபெற்றுக்கூடும். அவற்றையெல்லாம் சிறகுழங்கையும் பிரதியைக்கூடுமாகக் கண்டுதெளியலாம். ஆகையால் அந்தியதேசத்தாருடன் கூட்டுறவு கொள்வதனாலுண்டாகும் பயன் பெரிதுபெரிது.



இந்து தேசத்துப் பட்டணங்களிலும் சிராமங்களிலும்
வியாதி கானுவதற்கான சில அதிசாதாரண
எதுக்கள்.

யாதொரு பட்டணத்தில் வசிப்பவர் தோரோக்கியம் பெற்றி ருக்க வேண்டுமானால் அவர்கள் தினம் குடித்துக்கொண்டுவரும் தன் ணீர் குடுமானவனாயில் அசுத்தங்கள் நீங்கிச் சுகாதாரத்துக்கேற்றதா யிருக்க வேண்டியது. பெருவாரி முதலிய கொள்ளோய்கள் உண்டா வதற்கு முக்கியமான காரணம் தண்ணீர் அசுத்தமாயிருப்பதேயாம். மழுத்தண்ணீரினால் சிறையப்பெற்ற ஏரி குளம் முதலியவைகளும் நடிகளும் ஊற்று முதலிய அருவிகளும் கிணறு சளை முதலியவைகளுக் தவிர யாதொரு பிரதேசத்துக்கு வேறே தண்ணீர் வருவாய் கிடையாது. இவற்றினால் கிடைக்குஞ் தண்ணீர் அங்கங்கு வசிப்பவர்களின் அழாக்கிரதையும் அவிவேகமுங் காரணமாகத் தோரோக்கிபத்தைக் கெடுக்கத்தக்காய்விவேத முறையே விவரித்துக் காட்டு வோம்.

தண்ணீரை நன்றாய்க் காப்ச்சி வடிக்கட்டுங் தக்கதோர் கருவி பயக்கொண்டு அசுத்தங்கள் நீங்கும்படி வடிக்கட்டிக் கொண்டால் அதைத்தான் கூடிய வரையில் நமக்குக் கிடைக்கத்தக்க சுத்த தண்ணீரோன்று சொல்லலாம். இந்தப்படி காப்ச்சி வடிக்கட்டிக் கொள்ளப் பட்ட தண்ணீருக்குச் சமானம் சற்றேற்றக்குறைய மழுத்தண்ணீரோன்று கூறலாம். ஆனால் மேகத்தினின்றும் மழுத்தண்ணீர் கிழே விழும்போது, புகை - தும்பு - தூசு-விஷவாயு முதலியவை ஆகாயத் தில் நிறைந்திருக்கிறபடியால் அவற்றின் கலப்பினாலே அந்தத் தண்ணீர் அசுத்தமாய்விடுகிறது. ஜனகள் அதிகமாய் அடர்ந்திருக்கும் பட்டணங்களிலும் சிராமங்களிலும் இவ்வாறு ஆகாயம் இத்தியாதி அசுத்தங்களினால் அமிதமாக நிறைந்திருக்கும். அன்றியும் மழுத்தண்ணீர் விட்டுக் கூராகவினின்மீதும் தலையிலும் விழும்போது அங்குள்ள பட்சிகளின் எச்சம் - அழுகிய பற்பவலவள்துக்கள் முதலிய அகே அசுத்தங்களெல்லாம் அதனுடன் கலக்க நேரிடும். இத்தனை விறமான அசுத்தங்கள் சுகிதமாய் மழுத்தண்ணீர் ஏரி குளம் முதலிய நீர்ச்சிலைகளில் போய் விழும்போது அங்குள்ள ஜலத்தின் அசுத்தத் தன்மையைச் சொல்லவும் வேண்டுமோ?

யாதொரு சிராமத்தில் வசிப்பவர்களுக்கு ஏரி குளம் முதலியவைகளே பெருத்த ஜலாதாரமான இடங்கள். இவைகளிலுள்ள ஜலம் முற்றும் சுகாதாரத்துக்கு ஏற்றதல்லாததாய்ப் போகும்படி அக்சிராமக் குடிகள் நடக்கு வருகிறார்கள். அவர்கள் வாங்கிபேசி அம்மை முதலியதொத்துவியாதி கண்டவர்களுடைய உடை முதலியனவற்றைக் கொண்டுபோய் அங்கீர்ச்சிலைகளில் தோய்ப்பதும், அவற்றிற்குச் சமீபமா

என இடங்களிலும் சில பிரதேசங்களிலே அவற்றின் காரணிலும் பிரோதங்களைத் தகனஞ் செய்வதுமா யிருக்கிறார்கள். தகனயான எலு ம்பு-சாம்பல் முதலிய யாவற்றையும் அந்த ஏரி குளம் முதலிய ரீர் நிலை களுக்கு மழைமுத்தன்னீர் அடித்துக்கொண்டு போகிறது. வண்ணூர் பற்பல அசுத்தமான வஸ்திரகளைக் கொண்டுவந்து அப்படிப்பட்ட ஜலாதாரமான சீர்சிலிகளில் தோட்டது வருகின்றார்கள். ஜனங்கள் உபயோகிக்கும் அந்தக் குளங்களையே ஆடு மாடு எருமை முதலியபிராணி கள் தண்ணீர் குடிப்பதற்கும் அவற்றைக் கழுவுவதற்கும் சில அறி விளிகள் உபயோகிக்கிறார்கள். பெரும் மரங்கள்-கட்டைகள்-மூங்கில் கள்-பற்பல நார்கள் முதலானவை கொஞ்ச காள் வணாயில் தண்ணீரில் ஊறவேண்டிய அவசியமிருந்தால் அவற்றிற்கெல்லாம் மேற்படி குளங்களையன்றி வேறே இடங்கள் குடிகளுக்கு இல்லைபோலும்! வெய்யிற் காலத்தில் சுற்றே ஸீர் வறண்டு போயிருக்கும்போது அப்படிப்பட்ட குளங்களில் மேற்கண்ட அசுத்தங்களைல்லாம் குடிபகுந்திருக்கிற காரணத்தினால் அவற்றை நாகக் குழிகளென்றே கறலாம். மூடபிரசூழகள் அந்தக் தண்ணீரின் தன்மையைச் சுற்றும் யோசியாமல் அதை கீர்திப்பிடுமென்று கருதிக் குடித்து வருகிறார்கள். இந்தப்படி செய்து வருவதனால் பெருவாரி நோய்கள் சம்பவித்து ஒரு நொடியில் ரோம் கிராமமாற் வாயில் போட்டுக் கொள்ளுகின்றன. அப்போதாவது அக்கிராம வாசிகள் அங்நோய்களுக்குக் காரணம் இன்னதெனப்பதை யறிந்துகொள்ள முயலாமல், கிராம தேவதைகளின் சோபாவேசமே அவற்றிற்குக் காரணமென்று மதிமயக்கங்கொண்டு ஊரிலுள்ள ஆழிகளையெல்லாம் சிர்மூலப்படுத்திப் பெரும்பாதகத்துக் குள்ளாகி என்றார்கள். அவர்கள் மதியின்மை அம்மம்ம! கொடிது! கொடிது! தங்களுடைய சுகாதாரத்துக்கேற்றதாயிருக்கும் குளங்களையும் ஏரிகளையும் நல்ல ஸ்திதியில் வைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்கிற என்னமே அவர்களுக்கு உதிப்பதில்லை. உதித்தாலும் அதை நிறைவேற்ற ஒற்றுமை கிடையாது. நாட்டுப்புறத்தார் கல்வியில்லாப் பாமரச்களா யிருப்பதே இதற்கெல்லாம் காரணம். கல்வி யிருந்தால் தங்களுடைய சுகாதாரத்துக்கேற்றவை இன்னின்னவென்பதை அதிலேசாய் அவர்கள் அறிந்துகொள்ளக் கூடியவர்களா யிருப்பார்களன்லவா?

நதிகளுக்குச் சம்பிரா யிருக்கும் பட்டணங்களிலும் கிராமங்களிலும் வர்களுக்குக் கூடிய வாயில் நல்ல தண்ணீர் கிடைக்கும். அவைகளிலும் வெய்யிற் காலத்தில் ஸோட்டம் நின்று போயிருக்கும் போது மேலே குளங்களின் விஷயமாக என்ன அக்கிரமங்கள் எடுத்துக் காட்டினாலுமோ அவைகளெல்லாம் நடந்து வருவதை அசேக இடங்களில் நாம் கண்கடாகக் காணலாம். சில கிராமங்களிலே அந்தந்த விட்டுச் சாக்கடைக்காலும் கடைசியாய்ப் போய் நதிகளில் விழுப்படியாகக் கட்டப்பட்டிருக்கிறது. இதைவிட அவிவேகமான ஏற்பாடு வேறே கிடையாது. நதிகளிலுள்ள தண்ணீர் எவ்வளவு ஒட்டமுள்ள

தா பிருந்தாலும் சதா அசுத்தத் தன்னீர் அதனுடன் கலந்தால் அது முற்றுக் கெட்டப்போய் விடுமென்பதை யாமெடுத்துக் கூறவும் வேண்டுமோ?

கிணறுகளின் ஸ்திதியைப்பற்றிச் சற்றே கூறவோம். கிணறுகளைப் பெரும்பாலும் மலை ஜூலம் கழிக்கும் மறைவிடங்களுக்குச் சமீப மாய் ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருப்பது இத்தேசத்து வழக்கமா யிருக்கிறது. நாட்டுப்புறங்களில் ஜூலதாராகளை நன்றாய்க் கட்டித் தன்னீர் போய் வெளியே விழுவதற்கேற்ற ஏற்பாடுகள் செய்து வைத்தி ரூப்பது பெரும்பாலும் இந்த தேசத்தில் முயற்கோடுபோல் அருமையினும் அருமை. ஆகவே அன்றூட அசுத்தத் தன்னீர் தளவரிசை கூட இல்லாத புழுதி நிலத்தில் ஊரிக்கொண்டே வருவதனால் அந்தத் தன்னீர் சமீபத்திலுள்ள கிணற்று ஜூலத்தை முற்றும் அசுத்தப்படுத் தி விடுகிறது; அப்போகதக்கப்போது அதில் விழுங்கு அழுகிக் கிடக்கும் பற்பல வஸ்துக்களினாலும், தீரா வியாதியினாலாவது வேறே காரணத்தினாலாவது கிணற்றில் விழுங்கு இறப்பவர்களுடைய மல முதலிய அசுத்தங்களினாலும், கிணறுகளுக்கு நாற்புறமும் உயரமாய்ச் சுவரை பெழுப்பாமலிருக்கு மிடங்களிலே அவற்றில் விழும் கழுதீர் முதலிய அருவருக்கத்தக்க முடைஞாற்றமுற்ற ஜூலங்களினாலும் அவற்றில்முற்றுங்கெட்டிருக்கும் தன்னீரை உயிர் வாங்குக் கூற்றுவனைன்றே சொல்லவேண்டியது. தற்கோலை புரிந்துகொள்ள விருப்பமுள்ள ஆத்மரக்களுக்குக் கிணறுகள் தானு அடைக்கல ஸ்தானம்? ஐபோ! பாவம்!

ஆகையால் கூடிய வரையில் கிணறுகள் இருக்கும் ஸ்தானங்களுக்குச் சமீபயாக அசுத்தத் தன்னீர் ஊற வொட்டாதபடிக்கும், அவற்றில் விழும் பண்டங்கள் தெடுங்காலம் வரையில் அவ்விடத்திலேயே அழுகிப் போகாதபடிக்கும் கிணறுகளைக் காப்பாற்றிக்கொண்டு வருவது சர்வோத்தமம். ஊற்றுப்பாங்கன் இடங்களி லண்டாகும் தன்னீர் கூடிய வரையில் சுத்தமானதென்றே கொள்ளவேண்டும். ஆனால் அப்படிப்பட்டது எங்குங் கிடைப்பது அரிது.

ஆனபடியால் தேகாரோக்கியத்தோடு உலகத்தில் உயிர் வாழுவிருப்ப முடையவர்கள் (யார் இவ்விருப்பங் கொள்ளாதார்?) கூடிய வரையில் தங்களுக்குப்போகமாகும் ஜூலத்தையும் சீர்விலைகளையும் கல்ல ஸ்திதியில் வைத்துக் கொண்டிருக்கவேண்டியது. நம்முடைய சௌக்கிய விருத்திக்கேற்ற இத்தகைய காரியங்களில்கூட துரைத்தனத்தார் தலையிட்டுக்கொண்டு நமக்காக அவர்கள் முயற்சிப்பன்ன வேண்டியதாயிருக்குமானாலும் அதையிட நம்மனோர்க்கு அவமானத்தைத் தரத்தக்கது வேறொன்றுமில்லையல்லவா?



ஓர் காடி யின் கதை.

(தொடர்ச்சி.)

சு-ம் அந்தியாயம்.

காட்டில் முதல் நாள்.

காட்டுக்கு என்னுடன் நீ கூடவா வேண்டியதென்று அன்றையத்தினமே மந்தானகன் தன் மூத்த குமாரனுகிய விக்கிரமவீரனை அழைத்தது. இதைக் கேட்ட மாத்திரத்தில் விக்கிரமவீரனுக்குப் பெரு மகிழ்ச்சி உண்டாயிற்று.

விக்கிரமவீரன் பெருங் களிப்பினாலே பின்னாங்காலால் நின்றுகொண்டு நாற்புறமும் சுற்றிச் சுற்றிக் குதித்துத் துள்ளிக்கொண்டிருந்தது. இப்படி யிருக்கையில் அதன் தாயாகிய உத்தமஜீவியும் அதன் சகோதரனுகிய சமூக ஜூம் அதைப் பார்த்துச் சிரிக்கலாயின. இவைகளின்தப்படி தன்னைப் பார்த்து கைக்குத்துக்கொண்டிருப்பதை அது எவ்வளவும் ஒரு பொருளென மதிக்காமல் “என் சாமர்த்தியத்தை கான் காட்டப் போகிறேன், இவர்கள் அதை கிக்கிரம் பார்க்கத்தான் போகிறார்கள், உலகம் இந்தப்படி யிருக்கிறதென்பதைச் சுற்றே நான் போய் பார்க்கப் போகிறேன், அந்த வேடிக்கையைக் கண்டு நான் குதுகவிக்கப் போகிறேன்.” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டது. அதற்கு முன்னே அந்த மலையிலுள்ள எல்லாப் பாகங்களும் தனக்குத் தெரிக்கிறுக்காற்போல அதன் செங்குத்தான் ஒரு பாகத்தில் அதிவேகமாய் அது இறங்கத் தொடங்கிற்று. மந்தானகன் மெதுவாய்ப் பின்னே போய்க்கொண்டிருக்கது. உத்தமஜீவியும் சமூகஜூம் நான்கு குட்டிகளும் தங்கள் குகையிலிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தன.

விக்கிரமவீரன் ஒரு கற்பாறையிலிருந்து மற்றெலூரு கற்பாறைக்குத் தாவிக் குதித்து மறூ செங்குத்தான் இடங்களில் பொத்து பொத்தென்று கழுவாதபடி இறங்கிக்கொண்டு போகையில் அது நழுவிக் கீழே விழுக்குவிடுமென்று மேவிருந்துபார்த்துக் கொண்டிருந்த தாயாகிய உத்தமஜீவி நினைத்தது. விக்கிரமவீரனே சாமானியமானதல்ல. தாய் நினைத்ததுபோல் அது அவ்வளவு பலவினமான தன்று. இந்தப்படி மலையின் கீழ்ப்புறமாக இறங்கி வருகையில் மந்தானகஜூம் முன்னுகவே விக்கிரமவீரன் போய்க்கொண்டிருக்கது; எனவின் தன் பிதாவாகிய மந்தானகன் மலையின்மீது ஏறி வரும்போதும் கீழே இறங்கும்போதும் அது பல தடவைகளிலும் முன்னே கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபடியினால் எந்தெந்த இடங்களில் எந்தெந்தப்பிரகாரம் போகவேண்டுமோ அவை யெல்லாம் அதற்கு நன்றாய்த் தெரிக்குக்கூடுதன.

கடைசியாய் மந்தானகஜூம் விக்கிரமவீரனும் காட்டண்டைவாந்து சேர்ந்தன. விக்கிரமவீரனுக்கு எதைப் பார்த்தாலும் கவமாயும் அதியற்புதமாயும் தேங்கிறியது. உன்னதமான தேவதாருவிருட்ச நிழலில் விக்கிரமவீரன் நின்றுகொண்டு நாற்புறமும் பார்த்தபோது அதற்குக் கொஞ்சம் பயமுண்டானபடியினால், பின்னே மெதுவாய் வந்துகொண்டிருக்கும் பிதா தன் சமீபத்தில் வருகிற வரையில் முன்னே போவதற்காகச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கது.

மந்தானகன் விக்கிரமவீரனைப் பார்த்து, “என்னை ! விருட்சங்களுக்காப்பயப்படுகிறும்? இந்தக் காட்டுக்கு நாம் அதிபதிகள், விருட்சங்களுக்கு மத்தியில் நாம் இருக்கிற வரையில் ஒன்றுக்கும் அஞ்சவேண்டியதில்லை, இப்போது

காலைப் போஜுனத்துக்காக இவ்விடத்தில் என்ன அகப்படக் கூடுமோ அதைக் கண்டு பிடிக்கலாம்.” என்றது.

இருபுறத்திலும் உன்னதமான விருட்சங்களடர்க்கு ஸிழலுண்டாயிருக்கும் ஓர் கெருக்கமான வழியாக நெடுங்கூரம் வளையில் அவ்விரண்டு கரடிகளும் போயின. அவ்விடம் அதிக இருட்டாயிருப்பதாக விக்கிரமவீரன் சினைத்தது. ஆயினும் மந்தானகன் அதிவேசமாய்ப் போய்க்கொண்டே இருந்தது. விக்கிரமவீரன் அதன் பக்கமாகவே போய்க்கொண்டிருந்தபடியினால் முதலில் எவ்வளவு பயப்பட்டதோ அவ்வளவு பிற்பாடு பயப்படவில்லை.

இந்தப்படி போய்க்கொண்டிருக்கவையில் மந்தானகன் ஓரிடத்திலே சின்றது. விக்கிரமவீரன் அவ்விடத்தில் தன் காலன்டை ஓர் சிறு மட்ருவியலைக்கண்டு அது எதுவாயிருக்கக்கூடும் என்று வியங்கு பார்த்துக்கொண்டிருக்கவையில், மந்தானகன் அதை மெதுவாய்த் தன் கெத்தினால் தொட்ட மாத்திரத்தில் ஆயிரங்கணக்காக சிறு ஜூந்துக்கள் எற்புறமும் ஒழின. அதைப் பார்த்த உடனே மந்தானகன் விக்கிரமவீரருக்கு அதைச் சுட்டிக் காட்டிச் “சிக்கிரம், ஆகட்டும்.” என்றது. விக்கிரமவீரன் அதைக்கேட்ட மாத்திரத்தில் எவ்வளவு விளைவில் அவற்றைத் தின்னக்கூடுமோ அவ்வளவு விளைவில் அவற்றைத் தின்றவிட்டது. வெகு சிக்கிரத்தில் அங்கிருந்த அளவற்றை ஏற்முட்கும் அவற்றின் மூட்டைகளும் ஆகாரங்களும் விக்கிரமவீரருக்கடைய வயிற்றிற்குள் சென்றன. உடனே மந்தானகளும் விக்கிரமவீரரும் மறுபடியும் போக ஆரம்பித்தன. எறும்புகள் மஹா ருசியாயிருக்கின்றனவென்று விக்கிரமவீரன் சினைத்தது. இவற்றைத் தின்று ருசிகண்டத்தினாலேயே கெடுகாளைய அனுபவம் அடைக்குவிட்டத்தோல் அது இறுமாந்து காற்புறமும் சுற்றிப் பார்த்துக்கொண்டே சென்றது, மற்றெங்விடத்திலும் ஏறும்புகள் அக்கரடிகளுக்கு அகப்படவில்லை. அந்தக்காட்டிலே வெட்டவெளிச்சமான ஓரிடத்தில் அவைகள் வெளுக்கிரத்தில் வர்த்து சேர்ந்தன. அவ்விடத்தில் சிக்தார மரங்களும் அசோக மரங்களும் தழைத்து வளர்க்கிறுக்கத்து மன்றி அழகான காட்டுப் புத்தங்களும் தொயில் நெருக்கமாய்ப் புஷ்பித்திருக்கின்றன.

விக்கிரமவீரருக்குப் புத்தங்களிடத்தில் அதிகப்பிரிதி. அதன் குகைக்குச் சமீபமாயுள்ள நெபாறைகளுக்கு மத்தியில் சில புத்தங்கள் புத்திப்பதுண்டு. அவைகள் அரும்புகளாயிருக்கும்போதும் பிறகு புத்தங்களாய் மலரும்போதும் பிற்பாடு விதைகள் நிறைக்க காய் காய்க்கும்போதும் விக்கிரமவீரரும் சமூகனும் அவற்றைக் கவனித்து வருவதுண்டு. மழையில்லாமல் பூமி வறட்சியாய்ப்போய் வெய்யில் ஈன்றுய்க் காய்ந்து கொண்டிருக்கும்போது விக்கிரமவீரரும் சமூகனும் உட்னத்தினால் இளைப்படைந்த காலத்தில் புத்தங்களை எடுத்துக்கொண்டு குகைக்குள்ளே போய்ச் சாயரட்சைவளையில் சிழலிலே ஜீல்லென்று படித்துக்கொண்டிருக்கத் தனக்கு இடை மிருக்கிறதென்று சமூகன் விக்கிரமவீரனிடத்தில் சொல்லிக்கொண்டு வருவதுண்டு. மழைபெய்தால் புத்தங்கள் தலை சிமிர்க்கத் தெழுவித்திருப்பதைப்பார்ப்பதற்காகவும் அதற்கிணங்கள் குளிர்ச்சியான புது சிர்த்துளிகளைக் குடிப்பதற்காகவும் விக்கிரமவீரனும் சமூகனும் ஒடுவதுண்டு.

இப்போது இந்தக்காட்டிதான் தான் புத்தங்களையெல்லாம் உட்கார்க்கு அன்றையத்தினமெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க விக்கிரமவீரருக்கு இடை மிருக்கிறுக்கலாம். ஆனால் விருட்சங்களின்மீது ஏது அதற்கான வேண்டிய அவசியமிருந்தபடியினால் மந்தானகன் அதைப்பார்த்து “குழங்காய் முதலில் இந்த அழகான சிக்தார மரத்தின்மீது ஏறிப்பார்.” என-

றுசொல்லியது. அடியிலுள்ள சினைகளில் சில முறிந்து போயிருந்தபடியினால் விக்கிரமவீரன் ஒரு பெரிய தளமான சினையண்டை வருகிறபரியக்கூடம் ஏறிப்போகக் கூடியதாயிருக்கிறது. அந்தப் பெரிய சினையண்டை அது வந்து சேஞ்சுவட்டனே அங்விருட்சத்திலுள்ள இலைகளுக்குள்ளே இளக்குகிறது கொன்று மூலம் மெல்லியதான் வளாறுகளையும் அக்கிளையின்மீது உட்கார்ஸ்துகொண்டு விழுரத் தின்னக் கூடியதாயிருக்கிறது.

சமீபத்திலிருந்த மற்றெலூருக் கிருட்சத்தில் உயரமாய் ஏறி மக்தானங்கள் உட்கார்ஸ்துகொண்டது. இந்தப்படி இரண்டும் வயிருந்ததின்றமிற்கு விக்கிரமவீரன் கீழே இறங்குகிறையில் மக்தானங்கள் அதற்குக் கைகொடுத்து ஒத்தாசை பண்ணி க்கொண்டிருக்கும்போது “குழந்தாய் உன் தாயாருக்கு என்ன கொண்டு போகலாம் ?” என்று கேட்டது.

அதற்கு “ ஏறும்புகளைக் கொண்டு போகலாம், அது தாயாருக்கு அதிக பிரீதியாய் இருக்கும், அது எவ்வளவு உருசியாயிருக்கிறது ! ” என்று விக்கிரமவீரன் சொல்லியது.

இதைக்கேட்டுமக்தானங்கள் “அருமைக் குழந்தாய், ஏறும்புகள் அதிகமாகும் தான், ஆனால் அவைகள் பரபரப்பால் ஒடிவிடத்தக்க சிறு ஜங்குக்களான படியால் அவைகளைக் கொண்டுபோவது சாத்தியமாகாது, கம்மோடிசுட உன் தாய் வருகிறபோதுகான் அவற்றை அது தின்றைக்கூடும், அதுவண்ணில் அது பொறுத்திருக்கவேண்டியது, இன்றையத்தினம் ஒரு நல்ல கொத்து இலைகளை நாம் உன் தாயாருக்குக் கொண்டுபோவோம்.” என்று சொல்லிற்று.

உடனே மக்தானங்கள் ஓர் பெரும் அசோகவிருட்சத்தின்மீதேறி அதன் நனிவனாயில்போய் இனக்கிளைகளையும் தழைகளையும் இலைகளையும் பிடிடுப் பிடிடுக் கீழே ஏறியவே அவற்றை விக்கிரமவீரன் இரண்டு கட்டுகளாகக் கூட்டி டியது. அவ்விரண்டும் ஒவ்வொருக்கட்டைத் துக்கிக்கொண்டு கீட்டுக்குந்திருமின.

இப்போது வெய்யில் என்றால் ஏற்றனம் அதிகரித்துவிட்டது. விக்கிரமவீரன் வெய்யிலைத்தளாமல் இளைப்படைத்து “ஞாம் மூன் னே வக்கவழிதானே இது! இப்போது வீட்டுக்குத் திரும்பும்போதுமாத்திரம் என் இவ்வளவு தொலைவாகத்தோன்றுகிறது ! ” என்று வியப்படைக்குத்தெங்குத்தான் மலைமீது தன் கையிலிருந்த கட்டைத் துக்கிக்கொண்டு ஏற்றதன்னால் மூடியாதன்றே அது நினைத்தது. இப்படி யிருக்கவையில் தன்னேசு சந்திக் கும்படி சூழன் இறங்கிவருவதைப் பார்க்க அதற்குச் சங்கோஷமுண்டாயிற்று. சூழன் ஒவ்வொரு பாறையாய் அதிக ஜாக்கிரகதையாகவும் மெதுவாகவும் இறங்கிவர்க்கு விக்கிரமவீரனைச் சந்தித்தபோது, நிழலாயுள்ள ஒரு மூலையில் உட்கார்ஸ்துகொண்டு தன் சகோதரனுகிய சூழன் பசியினால் பர பரவென்று கையிலிருந்த இலைகளையும் தழைகளையும் தின்று கொண்டிருப்பதைப் பார்க்க விக்கிரமவீரனுக்கு அதிக சங்கோஷமாயிருக்கிறது. அந்தப்படி சூழன் சாப் பிடிடுக்கொண்டிருக்கவையில் விக்கிரமவீரன் தான் காட்டில் கண்ட அற்புதயகளை யெல்லாம் அதற்குச் சொல்லிக் கொண்டுவந்தது. ஏறும்புகளைப் பிடிப்ப கைப்பற்றி அது மிகவும் சிலாக்கியமாய்ப்பேசியது. “சம்ரேந்திரரைய ஏறும்புகளைப் பிடிப்பது மீண்டுமிடிப்பதைப்போலவே யிருக்கும், அவைகளை அதிகவாகாய்ப் பிடிக்கவேண்டியது, இல்லாவிட்டால் அவைகளெல்லாம் ஒடிப்போய்விடும்.” என்று விக்கிரமவீரன் சூழனுக்குச் சொல்லியது.

ஆனால் புதுப்பகளைப் பார்க்கவும் சிக்குர மரங்களின்மீது ஏறவுமே சூழ கண் மெற்ற விருப்பங்கொண்டது. அது காட்டிலுள்ள ஒவ்வொரு விருட்சத்தின்மீதும் ஏறித் தேனீக்களின் கண்டுகளைப் பார்க்கவேண்டுமென்று மனதிலிருந்து விடும்.

ச்சயித்துக்கொண்டது. கானையத்தினம் அவர்களோடுகூட தன்னையும் தன் பிரா இட்டுக்கொண்டுபோக்கப்போகிறதா என்று அதுகோரியது. சிறு குழஞ்சைகளோடு விட்டில் விளையாடிக் கொண்டிருப்பது முட்டாள் தனமான வேலையென்று அதுவிளைத்தது. வளரியேபோய் உலகம் இன்னபடி யிருக்கிற தென்பதைக் கண்டறியவேண்டுமென்கிற இட்டம் அதற்குண்டாய்விட்டது. இன்னும் ஒரு கான்கூட அது விட்டில் தங்குவது சரியல்லவென்று கருதியது.


ஆகவே மறுநாள் அவைகளெல்லாம் ஒன்றாய்ப் புறப்பட்டன. உத்தம ஜிவியும் கூட்டுவே சென்றது. அவைகள் ஏற்முப் புற்றகளையும் கண்டன. விருட்சங்களின்மீதும் ஏறின. வழியில் என்னென்ன அகப்பட்டதோ அவைகளில் ஒன்றையேதூம் விடாயல் அதுகன் தின்றுகொண்டே போயின. வழியில் போய்க்கொண்டிருக்கையில் கைக்கு அகப்பட்ட கஷ்டத்தைகளில் ஒன்றைக்கூட அவைகள் விடவில்லை.

பிரதிதினம் அந்தக் காட்டிகள் பற்பல திசைகளிலேயும் திரிக்கு வந்தன. சில சமயங்களில் குட்டிகளிரண்டும் ஒன்றாய்ப் போய்க்கொண்டு வந்தன. சில சமயங்களில் விக்கிரமவீரன் மாத்திரம் தனியே போய்க்கொண்டு வந்தது.

விக்கிரமவீரன் இப்போது அதிகத்துரியசாலியாய் விட்டது. அது மலையிடாரத்தை விட்டுத் தூர தூரமாய்த் திரிக்கு நந்தவனங்களுக்கும் கனிமரங்கள் அடர்ந்த சோலைகளுக்கும் சமீபமாகவும் போதுத் தலைப்பட்டது.

இரண்டொரு விசை காட்டில் அது மனிதர்கள் கடஞ்சு போவதைப்பார்த்தது. அப்போது, கெடுங்காலபரியங்கம் சிறையில் ஈசப்பட்டுக் கொண்டிருக்க ஜூம்பவன் என்னும் தெளர்ப்பாக்கிய சிறுக்காட்டியின் கூபகம் வக்கு அதைச் சினந்துக்கொண்டு எவ்வளவு வேகமாய் ஒடிப்போய்விடக்கூடுமோ அவ்வளவு வேகமாய் அது ஓடிப்போய் விட்டது.

ஆனால் காளாவர்த்தியில் அதற்கிருங்க பயம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. மேற்கண்ட கனிமரங்களாகந்த சோலைகளிலுள்ள மழங்கள் அதிகமாகவும், துணிச்சூடுடன் போய் எவ்விதத்திலும் தின்னத் தக்கனவாகவும் இருக்க வேண்டியதென்று அதற்கு ஸிச்சயமாய்த் தெரியவாத்தது. ஆகையால் மற்ற தினங்களைவிட ஒரு கான் அதிகாலையில் சமுகழுக்காக எதிர்பாராமலும் புறப்பட்டு, தனக்கு எதிர்த்த தோட்டம் அதி சமீபத்தி விருக்கிறதென்று தெரிந்ததோ அதன்டை போய்க்கேருகிறவரையில் சற்றேரக்குறைய ஒரோ முச்சாய் ஓடியது. (இன்னும் வரும்)



உத்தியோகம் வேண்டுமா?

தற்காலத்தில் இந்தியாதேசத்திலே சுதேசிகளனேகர் மானிடதேக லட்சணாஸ்திரம்-ஸ்தாவரசங்கமலட்சணாஸ்திரம்-யனேநுதத் துவலட்சணாஸ்திரம் - வானாஸ்திரம்-பூகோனாஸ்திரம்-கனிதசாஸ்திரம்-பிரிதிவாதி பூதலட்சணாஸ்திரம்-ரசாயனாஸ்திரம் முதலிய சகல சாஸ்திரங்களிலும் மஹாபாண்டித்திய மதைந்தும் மிக்க விவேக விளக்கம் பெற்றும் தமக்கு உத்தியோகம் அகப்படவில்லையே யென்று நடுக்கடலிற்றிமதைப்பியங்கும் மாலுமிபோல் மனம்புழுக்கித் தனர் சிபிபடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பிழைக்க வகைபற்யாதவர்

கள். ஒருவனுக்கு புத்தி ஒன்றுமாத்திரம் நன்றாய் அபிவிருத்தியாயிருக்குமாயின் அவன் உத்தியோகம் வேண்டுமென்று ஆலைவது வென்னையை வைத்துக்கொண்டு நெய்க்கும் ஆற்றினின்றுகொண்டு ஜலத்துக்கும் ஏக்கம் அடைத்தலைக்கும். நமதுநாட்டில் நாற்புறமும்சிதறுண் குடைக்கும் பண்டை-துத்தி-சணல் முதலியார்-தென்னீ-பணி இவற்றின் மட்டைகள் - வாழைமுதலியிவற்றின்சருகு-பிரம்பு-கருப்பஞ்சைத் தை - மூங்கில்-வைக்கோல்-புல்-பூண்டுமுதலியவைகள் அதிக நாணயமான காகிதஞ்சைய்வதற்கு உபயோகமாகத்தக்க வஸ்துக்கள் என்பதை மேற்கண்ட பற்பல சால்திரங்களிலும் கல்விப்பின்றவர்கள் அறியார்களோ? நாம் இந்நாட்டில் அவரிட்டுகொள்ளும் வஸ்திரங்கள் யாவும் இங்கிலாந்திலிருந்து நமக்கு வருவதை அவர்கள் அறியார்களோ? இந்நாட்டில் பஞ்ச கைகண்ட சரக்காயிருந்தும் நம்முடைய உடைகளை அந்நியாட்டானா எலேலுசித்தஞ்சையை ஒட்டவேண்டும்? சால்திர உணர்ச்சியும் விவேகவிளக்கமும் ஒருவன் அடையப்பெறுவானுயின், இலேசாய்க் கிடைக்கத்தக்க மேற்கண்டவைபோன்ற வஸ்துக்களைக் கொண்டு மிக்க லரபகரமான வர்த்தகங்களைச் செய்யக்கூடாதா? எழுத்தாணியாத்திரம் அசைபாறாசனிடத்துக் கட்டளை பெற். முக்கொண்ட ஒருபுத்திமான் விவேகமொன்றினுலேயே அவ்வரசன் வியக்கும்படி நடந்துகொண்டு பிறகு அவனால் கண்கு மதிக்கப்பட்டுப் பெருத்ததன் வானுன் ஒரு சரித்திர்த்தை அடியில் எழுதுகிறோம்:—

மாளவும் என்னும் தேசத்தில் மதிவல்லபன் என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் அதி நுட்புபுத்தியும் யுக்தியும் உடைய வனுயிருந்தும் காலானுகூலமில்லாமையால் நெடிதுநாள் உத்தியோக மின்றி வறுமையால் மிகவும் துயரப்பட்டுக்கொண்டிருந்தான். ஒருங்கிணிவில் அவன் மனீயாள்-பிராணநாதா!

“ நெருப்பினுட்டுஞ்சலு மாரு நிரப்பினுன்
யாதொன்றுங் கண்பாடரிது.”

என்னும் வாக்கியத்தின்படி, இன்றுமுழுதும் ஆகாரமில்லாமையால் நம்முடைய குழந்தைகள் நித்திலைசெய்யவில்லை, பசினோயால் வருக்குகின்றன, இதற்கென்செய்வது? என்று மனந்தளர்க்கு கூறினால். மதிவல்லபன் மனீயாளை நோக்கி, பெண்ணே! நான் செய்யாதமுயற்சியில்லை, இவ்வுரிமைள்ள பெரிய மனிதர்களிடத்தெல்லாம் நான் பல்காலும்போய்த் திரிந்துவருகிறேன், என்னுடைய காலதுரப்பலத்தால் எங்கும் ஒரு உத்தியோகம் கிடைக்கவில்லை, என்னுடைய எழுத்தாணி சுற்றுச்சைப் பாத்திரமிடக்கிடைக்குமானால் நாம் தனிகராய்விடலாமே, அவ்வளவுக்குக்கூட நல்லகாலம் வரய்க்கவில்லைபே, நான்யாதுசெய்வேன்? என்றுமுசால்லிக்கொண்டிருக்கையில், அதுஅர்த்தாத்திரிபாகையால் அவ்வுர் அரசன் நகர்சோதனைக்குவந்தான். வந்தஅரசன் கவரடியிலோதுக்கிழுந்து, உள்ளே அவ்விருவரும் பேசுப் பிடியங்களை நன்றாய்

க்கேட்டதிர்து தன்வரண்மைன்குப் போய்விட்டான். மறுநாள் அரசன் தான் சேவகர்களால் அந்த மதிவுஸ்பனீ அழைப்பித்து, தினேற்றியவில் உன் எழுத்தாணிசிற்றே அசையவும் இடங்கிடைக்கவில்லை யென்றல்ல வாழுன்மனையாருடன்சொல்லி வியசனப்பட்டாய்பினான் உனக்கோருத் தியோகத்துக்கட்டனோதருகிறேன், ஆனால் அவ்வுத்தியோகத்தினால் உன்எழுத்தாணிமாத்திரம் அசையுமேயன்றி உனக்கொன்றும் சம்பளம் கிடைக்கமாட்டாது, அதற்குச்சம்மதமாயின் என் இராஜுவத்திறுள்ள யானைகள்-குதிரைகள்-ஒட்டகங்கள்-ஆடிமாகெளில்லவுவொன்றுகளோ அம்மன்வனவு இலத்தியும்சாணமும் புழுக்கைகளும்போமோதவைகளுக்கு சீ தனித்தனி கணக்குவைப்பதினாலே உன் எழுத்தாணியை ஒயாமல் அசைத்துக்கொள்ளலாம் என்றுசொன்னான். மதிவுஸ்லபன் அதற்கிணங்கி மஹாஷாஸ்திரவணங்கி, கட்டனைப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு திரும்புங்களையில், அவ்வுரிலுள்ள ஒரு தனவானிடஞ்சென்று, சிக்முந்த சங்கதியெல்லாஞ்சொல்லி அக்கட்டனைப் பத்திரத்தை யும் அவ்வுக்குக்காணப்பித்து ஆறுமாதத் தவணைக்கு அவளிடத்தில் ஆயிரம்வரகன் கடவுள்வாங்கிக்கொண்டு தன் மீட்டுக்குவந்தான். உடனே மதிவுஸ்லபன் குழக்கவிக்கு ஒரு பேரியவிடு வாங்கி கல்ல ஆடையாபரணங்கள் பூண்டி, சொந்தவாரகனமும் வைத்துக்கொண்டான். அதனால் பலஜனங்களும் அவளை நன்குமதிந்துச் சுதா அவளைச் சூழ்ந்திருக்கும்படி இடமுண்டாயிற்று. “கைத்துடையான் எற்கிழூதுக்குஞ்சடன்னாலும்.” என்னும் உன்னை பனுபவாக்கியம் அவனிடத்தில் திருஷ்டாந்தமாய் விளங்கியது. பின்பு அந்த மதிவுஸ்லபன் அப்பட்டனைத் தில் உத்தியோகமில்லாதவர்களுட் சிலவரை அழைப்பித்து, தான் அரசனிடத்தில் பெற்றகட்டனைப் பத்திரத்தை அவர்க்குக்கொட்டி, தனக்குக்கைடைத்து இப்பெரிய உத்தியோகத்துக்குச்சம்பிரகி-கணக்கப்பினை-சேவகர்முதலிய கீழிட்ட உத்தியோகஸ்தர்கள் சிலர் வேண்டிய தென்றும், அந்தப்படி உத்தியோகத்துக்கு வருபவர்கள் மூன்றுமாதாகவும் வருமானம் சம்பளமில்லாமல் வேலைசெய்ய வேண்டியதென்றும், பிறகு தகுங்க சன்மானம் அளிக்கப்படுமென்றும் சொல்லி சில காரத் தன் கீழ் உத்தியோகஸ்தர்களைவைத்துக் கொண்டான். அப்பால் மதிவுஸ்லபன் அக்கீழ் உத்தியோகஸ்தர்களை பனுப்பி இராஜ அடைய யானைப்படை - குதிரைப்படை முதலியவற்றிற்குத் தினி முதலியன் யிசாரணைசெய்யும் அதிகாரிகளை அழைப்பித்தான். அவர்கள் வந்து மதிவுஸ்லபனைக்கண்டு வணங்கி நீஞ்றார்கள். மதிவுஸ்லபன் அவர்களைநோக்கி, நீங்கள் கெடுங்காலமாய் இவ்வுத்தியோகத்தில் மிகுந்த ஆசாயம் அடைந்து வருகிறீர்களென்பதை நான் நன்றாய் அறி ந்திருக்கிறேன், நானையத்தினம் யானைக்கூடம்- குதிரைவாயம்- மாட்டுத்தோழம்-ஆட்டுப்பட்டிமுதலிய இடங்களைப் பர்சோதனைசெய்ய கான் வருவிலங், நீங்கள் யானை குதிரை முதலானவை இடுகிற இலத்திகள்- சாணமுதலியவற்றை வாசமறும் ஒன்றுடன் மற்றுஞ்றைக் கலக்

கரமலும் போட்டது போட்டவண்ணம் அங்கங்கே இருக்கும்படி பரமஜாக்கிராதையாய் வைத்திருங்கள் என்று வற்புறுத்தி அனுப்பினான். அவர்கள் அவ்வாறே செய்து யாதுவினையுமோவென்று காத்துக் கொண்டிருந்தார்கள். மதிவல்லபன் மறுநாட்காலையில் தன் சிவிலைசியின் மேலேறிக்கொண்டு, சேவகர்களும் சம்பிரதிகளும் கணக்கப்பிள்ளைகளும் தன்னைச்சூழ்ந்துவர, முக்கோணம் தராச ஸ்ரீக்கும் குண்கேளுடன் அவ்விடஞ்சென்று, அவைகளைத் தனித்தனி நிறுத்து, ஒருதரத் துக்கிவ்வளவு எடையானால் ஒருநாளைக்கு இத்தனைதாத்துக்கிவ்வளவே ன்றும், ஒருமாதத்துக்கு இவ்வளவேன்றும், இதனால் ஒரு மிருகம் மாதாந்தரம் தின்னும் தீவிர பிவ்வளவேன்றும், அதற்கு விலையில்லவை ன்றும் கணக்கிட்டான். பிறகு மதிவல்லபன் அந்த அதிகாரிகளை நோக்கி நீங்கள் யானை-குகிளை-ஆடி மாடுகளுக்கு மாதாந்தரம் கொடுக்கும் தீவிரிகளுக்கும் வைக்கும் கணக்குகளுக்கும் உள்ள வித்தியாசங்களையும் நான் பரிசோதனை செய்யவேண்டியிருக்கிறது, நல்லது, நீங்கள் போங்கள் என்று அவர்களைப் பயமுறுத்தி அனுப்பியிட்டான். அவர்கள் கேட்டுக்காலமாய் அரசன் அந்தப்பிராணிகளுக்காகக் கொடுத்துவரும் தீவிரிகளில் சிலவற்றைத்திருடிமிகுத்த ஆதாயம் அடைந்து வந்தவர்களான படியால் உள்ளங்கலங்கி,

“ ஆற்றங்களையின் மரமுமரசறிய
இற்றிருங்கவாற்றும் விழுமன்றே.”

என்னும் உண்மை வாக்கியைத்தின்படி, நம்முடைய புரட்டுக் கணக்கை அரசனாற்கால் ஆபத்து விளையிலே யென்றஞ்சி, பை பையாகப் பணமும், இனிமேலடையும் ஆதாயத்தில் மதிவல்லபலுக்குப் பங்கு தருவதாக உடன்படிக்கையும் இரகசியமாய்த் தனித்தனி அவனுக்குக் கொடுத்தார்கள். உடனே ஒருநாள் அரசனிடத்தில் மதிவல்லபன் தனிபேசென்று அவனுடைய ஷத்ருக்காரர்கள் நெடுஞ்சாப் பிராஜத்துரோகம் செய்துவந்த விஷயத்தை, அவர்கள் தனக்கெழுதித் தந்த உடன்படிக்கையின்படி அளித்த இலஞ்சத்தொகைகள் முதலியவற்றைபே சாட்சியமாகக்காட்டி அரசனுக்கு நிரூபித்தான். இதைக்கண்டு அரசன் அவ்வுழுமியக்காரர்களைத் தக்கவாறு தெண்டித்து மதிவல்லபலுடைய விவேகத்தைப்பலகாலும் வியந்து அவன் கடன்வாங்கி பிருந்த நொகைக்கு இரட்டிப்பு அவனுக்கு வெகுமானங்கொடுத்ததுமன்றி அவனுடைய கீழ் உத்தியோகஸ்தர்களுக்கும் வேண்டிய மட்டில் பொருள்க்கான்.

இன்னும் இவனுடைய மதிவிளக்கத்தைச் சோதிக்கவேண்டுமென்று கருதி, பொருள் வரவுக்குச் சிறிதும் இடமில்லாத வேறொரு உத்தியோகத்தை இவனுக்குக் கொடுத்து, அதில் இவனுடைய அறிவின் சாமரத்தியத்தைப் பார்ப்போம் என்று தனக்குள் தீர்மானித்துக்கொண்டு, மதிவல்லபனே! இப்போதிருக்கும் உத்தியோகத்தை

மொழித்து வெளிறன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், அதிலும் உனக்குச் சம்பளம்கிடையாது, உன் எழுத்தானியை மாத்திரம் ஒயாமல் அசைத்துக் கொள்ளலாம், அதுமாதெனில்-நம்முடைய அரண்மனைவாசலில் கட்டியிருக்கும் மனியைக் காலக்கிரமப்படி அடித்து அதனை ஏட்டில் அப்போதைக்கப்போது இத்தனையென்றுஎழுதிக்கொள்வதினால் உன் எழுத்தானியை நீ அசைத்துக் கொள்ளலாம்,இவ்வத்தியோகத்தை இன்றுமுதல் பார்த்து வருவாயென்றுஅரசன் மதிவல்ல பனுக்குக் கட்டளைப்பத்திரக்கொடுத்தான். மதிவல்லபன் அரசனை வணக்கி அதனை யேற்றுக்கொண்டுவந்து அன்றுமுதல் அவ்வத்தியோகத்தைப் பார்த்துவந்தான். அதில் அவனுக்கு ஒருகாசளவும் பயன் கிடைக்கவில்லை. அதற்குமேல் அவன் அரசனுடைய தேவிமர்கள் ஜிக்து பேரில் ஒருக்கியிடத்திலுள்ள தாதியை வரவழைத்து, நான் உன் எஜ மாட்டி யிடத்தில் அரசன் இரவில் நாடோறும் வருங்காலத்துக்குச் சற்றுமுன்னுசவும், இருந்து மற்றொருதீவி வீட்டுக்குப் போவதற்குச் சிறிதுகாலம் பின்னுகவும் மனியடிக்கிறேன். அந்தப்படி செய்வத மூல் ஏனைய நாயகிமார்களிடத்தில் இருப்பதையிட உன்தலையியினிடத்தில் அரசன் அதிகநேரம் இருந்து சுகிப்பதற்கு இடமிருக்கும், நான் மனியை அடித்தாலல்லவா அவனையிட்டு மற்றொருநாயகியினிடத்தில் அவரெழுந்து போவார்களே நீ உன் எஜமாட்டியிடத்தில் இது விஷயத்தைப்பற்றிச் சொல்லி எனக்கேதேனும் பொருளாதாயும் உண்டாக்கி மூலம் உனக்கு நான் அதிற்சிறிது தருகிறேன் என்று சொன்னான். அந்தத்தாதி அதற்குடன்பட்டு அது சங்கதியைத் தன் எஜமாட்டி யிட வேசான்னான். மதிவல்லபன் இச்சங்கதியைச் சொன்னான் முதல் அவ்வாறே மனி அடித்து வந்தமையால், அரசன் அந்தத் தேவியிடுக்குப் போயிருக்குங் காலம் முன்னிலும் சிறிது அதிகமாயிருந்தது. நாளுக்குநான் பின்னும் கொஞ்சம் அதிகரித்து வந்தது. இதனால் அரசன் மற்றைத் தேவிமார் வீட்டிலிருப்பதைப் பார்க்கிறும் இங்கு மிகவும் அவர்காசமாயிருக்கும்படி நேரிட்டது. அக்காரணத்தால் அரசனுக்கு அந்தத்தேவியிடத்தில் அதிகப்பிரிதி உண்டானமையால், அவன் மனி அடிக்கும் மதிவல்லபனுக்கு வேண்டியபொருளும் விலையுயர்க்க ஆடையாபரணங்களும் வெகுமானமளித்துவந்தாள். சில வருடங்கள் பொறுத்துப்பொறுத்து மதிவல்லபன்மறைந்தத் தேவிமாரிடத்தும் அவ்வாறே நடந்து அவர்களுக்கும் அப்படி யே அனுகூலங்காட்டி அவ்வவரிடத்திலும் வேண்டியசன்மானங்கள் பெற்றுவக்கான். சில வருடங்களுக்குள்ள மதிவல்லபனுக்கு அளவிறந்தபொருள்கேர்ந்தமையால் அவ்வுரிமை அளவிறந்தபொருள்களை இரண்டாவது அரசனும் என்னும்படி பெரியசீமானுக்குவந்தான். இப்படியிருக்குங்காலத்தில் ஒருங்கள் அப்பட்டுணத்திலுள்ளகணவான் ஒருவன் வீட்டில் ஒரு கவியாணம் நடந்தது. அக்கலிமாணத்துக்கு அரசன் போயிருந்தான். அப்போது அவ்வீட்டு மணமகளுக்கு அலங்கரித்திருக்கும் இரத்தினுபரணங்களில் மிகுதிமாண

வைதன்னுடைய நகைகளாயிருப்பக்கண்டு, அரசன் சுந்தேகித்து அவ்வி
ட்டுக்கு உடையாளைத் தனியே அழைத்து, இரண்டொரு நகைகளைச் சு
ட்டு-இவைன்னவிலை பென்று கேட்க, அவன்-மஹாராஜைனே! இவை உம்
முடைய அரண்மளை வாசலில் மனியடிக்கும் மதிவல்லபனுடைய
வை, நான் என்மீட்டுக் கலியானத்துக்கு இரவலாக வாங்கிவந்தேன்,
ஆகையால் அவற்றின்விலை எனக்குத்தெரியாதென்று கூறினான்.
அரசன் தன் அரண்மளைக்குச் சென்றபிறகு மதிவல்லபனை அழைப்பி
ந்து, நேற்று நான்இன் கனவான்விட்டுக் கலியானத்துக்குப் போயில்
ருந்தேன், அப்பெண் அலுக்குப் பூட்டியிருந்த சிலஇரத்தினுபரணங்கள்
மிக்க விலையுபர்ந்தவையா மிருந்தபடியால், அவற்றின் விலையெனவே
ந்து அக்கனவாளைக் கேட்டேன், அவன் உனக்குத் தெரியுமென்று
சொன்னான், ஆகையால் அக்கனவானுக்கு நீ இரவல் தந்தகைகளில்
இரத்தின ஜடைபில்லை நீ யென்னவிலைக்கு வாங்கினும்பி! என்று கேட்டான்.
மதிவல்லபன் அரசனைவணக்கி, மஹாராஜாவே வீட்டுக்குப்
போய்வரும்படி அடியேனுக்கு உத்தரவளித்தால் உடனே திரும்பிவந்து
சொல்லுகிறேன் என்று அரசனிடத்தில் விடைபெற்றுக் கொண்டு
தன் வீட்டுக்கு விரைந்து சென்று, தான் அரசன்தேவிமார்களிடத்தில்
பரிசாகப்பெற்ற ஆடையாபரணங்க ளெல்லாவற்றையும் கொண்டுவங்கு
து அரசன்முன்புவைத்து வணக்கி எழுந்துவின்று அவை தனக்குக்கிடைத்த வரலாற்றையெல்லாம் சிறிதும் ஒளிக்காமல் கூறி இவை எல்லாம் உம்முடையதாகையால் தேவரீர்க்கேயன்றி அடியேனுக்கு இவற்றின் விலை இலேசைமும் தெரியாது என்று சொன்னான். இராஜான்-

“ஆன்வினாயு மான்ற வறிவுமென விரண்டி
வீள்வினையா என்னுங்குடி,”

என்றபடி, இவன் தன்னுடைய சோர்விலா முயற்சியாலும் புத்தி விசாலத்தாலும் தன் குடும்பத்தை விருத்திசெய்து அதிபிரபலமாயினான் ஸ்லவாவென்று அவனுடையபுத்தி சாமர்த்தபத்துக்காக வியந்தான்; அன்றியும் எவருக்கும் தீமையில்லாமல் இவன் வெகுமானமாகப் பெற்ற பொருள்களையெல்லாம் மறைக்காமல் கொண்டுவங்கு காட்டி ஆதியோடந்தமாக உண்மையை உரைத்தானே மென்று மகிழ்ந்தான்.

(இன்னும்வரும்)



காட்டுமேனிதர்களும் ஒராய்க்குழந்தைகளும்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எவ்வளவோ வேற்றுமையுண்டு. மானிடர் விலங்கிலும் உயர்ந்தவர்களை என்றேற்படினும் ஒவ்வொருவரும் இப்படியேயிருப்பாரென்று அத்துணை நிச்சயமாகச் சொல்லுவதுகூடாது. மானிடர்க்குரிய பகுத்தறிவு அனுவைவாயிலு மில்லாது உருவத்தில் மாத்திரம் மனிதனாப்போன்று காட்டில் விலங்குகளைடு திரிபவர்களும் உண்டென்று பற்பல தேசசரித்திறங்களால் நன்றாய்த்து

தெரிபவருகிறது. இவர்கள் எந்த காரணத்தினாலும் வது குழந்தைப் பருவமுதற்கொண்டு மிருகங்களோடு மிருகங்களாய் வளர்ந்து மனிசாது கூட்டுறவின்றியிருப்பவர்களாம். ஜில்பரிட்டையிடீ என்பவர் தாமெழுதிய ஸ்தாவரஜங்கம் சரித்திரத்தில், தம்முரில் பித்தம்பிடித்த சிறுவலெருவன் இருக்காணன்றும், அவனுக்குக் குழந்தைப் பருவங்களாட்டே தேனீக்களைக்கண்டால் கொண்டாட்டமென்றும், அவனுக்கு உணவுப்பொருளும் அவைகளே நியானமாக இருக்காணன்றும், அவன் தேனீயைப்போல மாரிகாலத்தில் ஒன்றாஞ்செய்மாமல் நெருப்புச் சட்டியன்றை அபர்த்து உறங்கிவந்தாணன்றும், கோடைக்காலம் ஆரம்பித்தவுடன் சுறுசுறுப்பாக வெயிலுள்ள வெளிகளில் அலைந்து தேனீயைத்தேடிப்பிடித்துத் தின்றுகொண்டிருந்தாணன்றும், அவன் எவ்வகையான தேனீக்களையும் அச்சமின்றித் தன்கைகளாற்பிடித்து அவற்றின் முட்களையெல்லாம் பிப்த்துவிட்டு அவற்றின் தேனுக்காக அவற்றை வாயில்வைத்துச் சப்பித் தின்றுவந்தாணன்றும், சில சமயங்களில் அவன் தேனீக்களைப்பிடித்துத் தன் மார்புக்கும் அங்கீக்கும் இடையே கிரைத்துவைத்து வந்தாணன்றும், அவன் ஒடும்போது தேனீக்களைப்போல வேறுவேறான ரீங்காரங்களைச் செப்துவந்தாணன்றும், அந்தச் சிறுவன் உருவத்தில் மெலிந்து தேமல்படர்ந்து வெளுத்திருக்காணன்றும், அவனுக்குத் தேனீக்களைப் பிடிப்பதில்மட்டும் மிகுந்த சாமர்த்திய மிருந்தேபன்றி மற்றப்படி வேறொன்றும் தெரியாதிருங்கதென்றும், அவளை வேறொரு கிராமத்திற்கானுப்ப அவன் பெரியவனுவைதற்கு முன்னமே அங்கே இந்தபோன்றைன்றும் சொல்லுகிறார்.

மன்னுயிரைத் தன்னின்னுயிர்போலப் பாதுகாத்துவந்தவராகிய கவுண்டுவாண்டப்போக் என்பவர்- முதலாவது நேபோலியனுடன் ஜேர்மனி காட்டார் தங்கள் சுவாதினத்தை நிலை நிறுத்தும்பொருட்டுப் போர்புரிந்தவின்பு, அந்தப்போரின் கொடுமையால் தங்கள் வீடுவாயில்களைத் துறந்து வனவாசங்கெப்த சிறுவர்களைவைத்துக் காப்பாற்றுவதற்கென்று லேஸ்ல்ட்ராப் என்னுமிடத்திற்கருகே ஓர் தருமசாலை கட்டுவித்தார். அவ்விடத்திற்கு ஓர் காள் ஓர் சிறுவன் கொண்டுவரப்பட்டான். அவன் சதுஷ்பபாத ஜக்துக்களைப்போலவே காட்டில் பன்றி களோடு பன்றிபாய்க் காலாலும் கையாலும் நடந்துகொண்டிருந்தான். அவன் மேலெல்லாம் கனமாப்ச் சேறுபடிந்திருந்தது. அவனுக்கு அந்தப் பன்றிகளையிட்டுப் பிரிப் மனமில்லாமையால் அவளைக் கொண்டுவைத்தவர்கள் அவனுடே போராடினதில் அவனுடம்பெல்லாம் உதிரம்பெருக்கிக்காண்டிருந்தது. அவன் குழந்தைப் பருவமுதல் ஓர் கிராமத்தில் ஒரு குடியானவளிடம் பன்றிமேம்க்கும் தொழிலில் அமர்ந்திருக்கானும். அவன் அந்தச் சிறுவனை இரவில் பன்றிகளோடுகூட அடைத்துவைப்பது வழக்கம். அந்றியும் அவன் அந்தச் சிறுவனுக்கு வேண்

மும் உணவைக்கொடாமையால் அச்சிறுவன் பன்றிப்பட்டிலிருப்ப தையுண்டு பன்றிப்பாலீப் பருகவெந்தான். பிரான்ஸ் தேசத்தாால் அந்தக் குடியானவற்றையை தோட்டம் குலிக்குவிட்டதனால் அவன் பன்றிகளையோட்டிக்கொண்டு காட்டில் வாசஞ்செய்யவேண்டியதாயிற்று. அவனுக்கு இரண்டொருவார்த்தைகள் தவிர வேறொன்றும் பேசத் தெரியாது. இவையளைத்தும் வெகுகாலமானவின்பு தெரிய வந்தன. என்ன கேட்டாலும் அவன் பன்றியைப்போல உறுமிக்கொண்டிருந்தான். அவன் பன்றியைப்போல நான்கு காலால் நகர்ந்து கோரைக்கிழுங்கைப் பறித்துத் தின்றுவந்தான். அவன் உன்மத்தனே. அவன்தலை சிறுத்தும் கெற்றி தாழ்ந்தும் கண்கள் பூளையிடித் தும் தாடை நீண்டுமிருந்தன. அவனுக்குப் பன்றியினிடத்திருந்த ஆசை என்றும் நீங்கவில்லை. அந்தப் பன்றிகளுக்கும் அவனைக்கண்டால் கொண்டாட்டம்.

அந்த தருமசாலைக்குக் காட்டினின்று வேறொரு சிறுவன் கொண்டுவரப்பட்டான். அவன் சற்றேறக்குறையைப் பறவையின் சாய லுடையவன். அவனுடைய கண்கள் பறவையின் கண்களைப்போல மேலும் கீழுமாக எங்கோரும் சூழ்ந்துகொண்டிருந்தன. அவன் முகம் பறவையின்முகத்தை ஒத்திருந்தது. அவனுக்கு ஒரு வார்த்தையாலவது பேசத்தெரியாது. அவ்வாறிருந்தும் அவன் எந்தப் பறவையைப்போலவும் சிறிதேனும் பேதியாமற் கூவுக்கில் மஹாவல்லவன். அவன் எங்கோரும் காட்டிலேதான் வாசஞ்செய்துவந்தான் ; அன்றியும் காட்டில் மாங்களின்மேலேறுகிறதும் பறவைகளின் முட்டைகளை உடைத்துக் குடிக்கிறதுமே தொழிலாயிருந்தான்.

பிரோகோபீயல் என்னும் சரித்திராகிரியர் இதுபோன்ற சுங்கதி யொன்று சொல்லியிருக்கிறார். இத்தலை தேசமானது ஆஸ்டாகாத் என்னும் ஓர் ஜாதியாரால் அடிக்கடி அழிந்து பாழ்ப்பட்டது. அவ்வாறு அழிந்து பாழ்ப்பட்ட ஓர் கிராமத்தில் ஒரு சிறு குழந்தையும் சில வெள்ளாடுகளும் அவர்கள் கொடுமைக்குத் தப்பியிருந்தன. அந்த ஆடுகளி வொன்று அக்குழந்தைக்குத் தாயாய்ப் பால்கொடுத்து வளர்த்துவந்தது. சிறிது காலங்களின்றியின்பு அந்தக்குழந்தையின் தாய்த்தையர் அவ்விடத்திற்குப் போன்போது அந்தக்குழந்தை சிறுவனும் வளர்க்கிருக்கக்கண்டு வியப்புற்றார்கள். அவன் ஆட்டுப் பாலுண்டு ஆட்டுடன் பழகியிருந்தமையால் அவனுக்கு ஆட்டின்குணம் மேவிட்டிருந்தது. அந்தச் சிறுவனுக்கு அது காரணம்பற்றி ஆட்டுக்குழந்தையென்ற நாமகரணஞ்செய்தார்கள். அந்தக் குழந்தையை மேற்படி சரித்தி ராசிரியர் தாமே நேரில் பார்த்திருந்ததினால் இது உண்மையென்பதற்கு எவ்வளவும் ஐயமில்லை.

இந்தப் பூமியில் எத்தேசத்தாருள்ளும் பகைமையினாலாவது வேறந்த காரணத்தினாலாவது அனுதைகளாய் விடப்பட்ட கிச்க்களை மிருகங்கள் எடுத்து வளர்த்தனவென்றும், அவர்கள் சக்கிரவர்த்திகளாகவும் மகா வீரர்களாகவும் ஆனார்களென்றும் இன்றளவும் கடத்தகளில்

சொல்லப்பட்டிருக்கின்றது. பாரசீக ராஜ்ஜியத்தை ஏற்படுத்திய ஸலரஸ் என்னும் வெற்றிவேந்தன் ஓர் பெண்ணையினாலேடுத்து வளர்க்கப்பட்டானென்று சொல்லப்பட்டிருக்கிறது. உரோம் ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தவனுகிம் ராமியலஸ் என்பவனும் அவன் சௌகாரனுகிம் ரீமஸ் என்பவனும் ஓர்பெண் ஒநாயினால் காப்பாற்றப்பட்டார்களேன் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவை கேவலம்பொய்க்கடைகளை என்று நினைக்க நியாயமில்லை.

பெர்பெற்ற துஷ்யந்த சக்கிரவர்த்தியின் பட்டமகிழியைச் சுகுந்தங்கள் எடுத்து வளர்த்தமையால் அவனுக்குச் சுகுந்தலையென்று காரணப் பெயரிடப்பட்டது. ஆயினும் ஒநாய்களால் எடுத்து வளர்க்கப் பட்டனவே அதிகம். இந்தக் கடைகளை எனின்தும் கட்டுக் கடைகளென்று ஒருவாறு தோற்றினும் அவைகளுட் சொல்லப்பட்டிருக்கிறபடி ஒநாய்கள் குழந்தைகளை எடுத்து வளர்ப்பது அசம்பாவிதமங்களைப் பற்குப் பிரமாணங்கள் பலவுள்.

கங்காநதியோடு கோழித் தெய்வம் வந்து ஸங்கமமாகின்ற மலைஞாட்டில் இந்தாளும் ஒநாய்கள் அதிகம். யாராவது குழந்தைகளை வெளியேவிட்டுச் சற்று விலகிச் சென்றால் அங்குள்ள ஒநாய்கள் அவற்றைற்ற தூக்கிக் கொண்டு போய்விடும். ஒநாயின் உசிரம் ஒரு துளி கிழே சிக்கினுறும் அவ்வூர் கத்திக்கு இனாயாகித் தீயினால் வெங்குதுவிடுமென்று ஜனங்கள் அபிப்பிராயப்படுகின்றமையால் ஒநாயை ஊருக்குள்ளே எங்கும் வவரும் கொல்லத்துவனியார். ஆகையால் துவாத்தனத்தார் ஒநாய்களைக் கொல்பவர்க்குப் பரிசுவித்து வருகிறார்களெனினும் இந்தியாவில் ஒநாய்களால் வருஷங்கோதாறும் கொடுமை நடந்துகொண்டே வருகின்றது. கல்தான்பூரில் ஸரிலில்லையும் என்பவர்க்குக் காட்டில் ஒரு குழந்தை ஒநாயோடு திரிக்குதுகொண்டிருக்கையிற் காட்டப்பட்டது. அதன் தோற்று மனைத்தும் ஒநாயைப்போலவே யிருந்தது. ஆற்றங்காரக்குத் தண்ணீர் குடித்தற்பொருட்டுக் குட்டிகள் மூன்றேடுவந்த ஒநாயுடன் அந்தச் சிறுவனும் குரங்கைப்போல நாற்கால்பாய்ச்சிகளடந்துவந்தான். அவனை ப்பிடித்து வைத்திருந்தார்களென்றாலும் அது அவனுக்குச் சிறிதும் சம்மதமின்மையால் தப்பியோடியிடும்படி பலதடவைகளில் அவன்முயன்றுள்ளன. இறைச்சியைச் சமைத்துக் கொடுத்தால் அது அவனுக்கு வெறுப்பாயிருக்கது. வேகவைக்காமல் அப்படியே கொடுத்தால் அதை அவன் ஆவலோடு மேல்விழுக்கு வாங்கி உண்டுவந்தான். அவன் உண்ணும்போது ஒநாய்கள் அவன் கூடவேயிருந்து அந்த உணவை துவனேநுடி பங்கிட்டுண்பது. அவனுக்குப் பிரியம். அந்தவேணையில் யாரோஜும் சிறுவர் அவனன்டையிற் சென்றால் அவன் அவர்கள் மேல் வேட்டை நாய்போற் சிறிக் குரைத்துக்கடிக்கவருவான். அயோத்தியிலிருந்த காலாட்படையின் முதல்வகுப்பின் தலைவராகிய நிகோலேட் ஸின் விட்டிட்டிற்கு அவன் கடைசிபாகக் கொண்டுவரப்பட்டான். அவர் அவனை அன்பாய் நடத்திவந்ததனால் ஒருவாறு அவனது காட்டுத்தன்மை சிக்கிக் கடிப்பதை மட்டும் விட்டுவிட்டான். வேகவைக்காத மா

மிசத்தில் அவனுக்கு மிக்க ஆசையிருந்ததேனும் பாகனுசெய்ததையும் உண்வெந்தான். எனும்பைக்கொடுத்தால் அவனுக்கு அதனால் அதிக இன்பம் பிறக்குநாயைப்போல அதைக் கெளவிக் கூடித்துக்கொண்டிருப்பதுவழக்கம். உணவு கொடுக்கையில் அவன் நாற்காற் பாய்ச்சி நடந்து ஒளாயைப்போலப் பரபரவென்றாலைத் து கிழித்து அதைத்தள்ளியுண் உவந்தான். அவனுக்குண்டாகும் பெருங்கோபத்தைச் சாந்தப்படுத்துவதற்கு. அவன் ஒரு முறையில் அரை ஆட்டைத் தின்றுவிட்டுக் கூட மேர்குடித்து ஒரு உண்டை களிமன்னையும் சில சிறு கற்களையுங் தின்றுவந்தான். அவனுக்கு அவன் வயதொத்த சிறுவர்களைக் கண்டால் சிறிதும் விருப்பமிருது. ஹர்னாய்களும் நரிகளும் அவனுக்கின்பமானவை. அவனுக்கென்று இந்த மிருகங்களைத்தேடிச்சுட்டு ஏராளமாகக்கொண்டு வந்து அவனன்டை உணவாக வைப்பார்கள். அவைகளின் மரணத்தைப்பற்றி அவனுக்கு எவ்வளவேனும் துக்கமேயிராது. வஸ்திரங்களைக்கொடுத்து எடுத்து உடுத்திக்கொள்ளும்படியான எவ்வளவு தீள்காலமாயிருந்தாலும் அவன் அந்த வஸ்திரங்களை அவிழ்த்துக் கிழித்தெறிந்துவிடுவது வழக்கம். அவன் படுத்துறங்குதற்பொருட்டு நீர்ளால் ஒரு பஞ்சமெத்தையொன்று கொடுக்க அதை அவன் கிழித்து அதனுள்ளிருந்த பஞ்சை மெதுத்து அதை உணவோடு கலந்து தின்றான். அவன் பன்னிரண்டாவது வயதில் இரண்டொருங்காள் நோய்கொண்டு இறந்துபோனான். அவன் சாவதற்குச் சற்று முன்னவும் ஒரு வார்த்தையாயினும் மொழியவில்லை. இறப்பதற்குச் சற்று முன்னே தான் அவன் சிறுவனுயிருந்த காலத்திய தினைவு சிறிதுவந்து கையால் தனது தலையைப் பிடித்துக்கொண்டு தனக்குத் தலை நோகின்றதென்றும் தாகத்துக்குத் தண்ணீர் வேண்டுமென்றும் சொல்லிக்கொண்டே பிராண்னைவிட்டான். (இன்னும்வரும்.)

நானுவிதஜந்துக்களின் மேற்போர்வையும் ஆபத்துவேளைகளில் அவை தப்பித்துக்கொள்ளும் விதமும்.

உலகத்தில் கடவுளால் படைக்கப்பட்டுள்ள ஜீவராசிகள் யாவற்றுள்ளும் மனிதனாருவனே அந்தந்தப் பிரதேசத்தின் சிதோஷ்ண நிலைமைக்குத்தக்கபடி தன் பகுத்தறிவைக்கொண்டு ஆடைபாதிகளை உடுத்துக்கொள்ளவும் ஆபத்துவேளைகளில் தக்க கருவிகளைக்கிருக்கொண்டு தன்னைக் காத்துக்கொள்ளவும் தக்கவன். அந்தந்த சந்தர்ப்பதற்குக்கேற்றபடி தேகத்தைப் பாதுகாப்பதற்கேற்ற போர்வைகளைத் தேடிக் கொள்வதற்குச் சக்கியும் பகுத்தறிவும் கடவுளால் கொடுக்கப்பெறுத விலங்கு-புள்-நீர்வாழ்வன-ஹர்வன் என்னும் வகுப்பைச்சேர்ந்த ஜீவராசிகளுக்கு, முழுதொருங்குணர்ந்த முதல்வர் அவை வசிக்கத்துக்க

ஸ்தானங்களின் இலட்சணத்துக்குத் தக்கபடி அவற்றிற்கு மேற்போர் வையை அமைத்திருக்கின்றனர்.

புருசானமயிரும், நன்னியமயிரும் கம்பளத்துக்குத்தவத்தக்க பற்பலரோமழும், இறகும், முன்னும், பரால் அல்லது செதினும், ஒம்பும், பிராங்கிக்குண்ணடையும் லட்சிபஞ்செப்பாத தோறும் கடவுளால் அந்தந்த ஜீவாசிகளுக்கு அமைக்கப்பட்டிருக்கும் அருமைப்பாட்டை யோசித்துப்பார்க்கையில், எந்த ஜூதுவுக்காவது இயற்கையில் அமைக்கிறும் போர்வையைசீக்கி அதற்குப்பார்த்தியாகவேறேன்றை நாம் அமைப்போமாயின், அவ்வாறு நாம் அமைப்பது எவ்வளவு சிறந்த போர்வையாயிருக்கினும் அது வெகு சீக்கிரத்தில் அந்தப் பிரானியின் சுகாதாரத்தைக் கெடுக்கத்தக்கதா மிருப்பதோடுகூட அதற்குப் பிரான் ஹானியையும் உண்டாக்கிவிடுமென்று பிரத்தியட்சமாய்த் தொரியவருகிறது. எந்தெந்தப்பிரானி எந்தெந்தவிதமாய் எவ்வெவ்விடத் தில் உயிர் வாழவேண்டுமென்று ஜகத்ரட்சகர் நிர்ணயித்திருக்கின்றாரோ அதற்கேற்றபடியே அந்தந்தப் பிரானியின் போர்வைகளும் அவராலமைக்கப்பட்டிருக்கின்றன. மனிதனுக்கு அவ்வாறு இயற்கையில் தக்கதோர் போர்வை அமைக்கிறாத காரணத்தினாலேயே, அவன் தன்னுடைய உடல்காப்பின் சிமித்தம் பகுத்தறிவென்னும் கருவியைக் கொண்டு மெய்வருக்கி ஆடைமுதலியவற்றைத் தேடிக்கொள்ளவேண்டியதன்பதும், உடன்ப்பிரதேசம்-சிதளப்பிரதேசம் என்னும் பேதம் பாராட்டாமல் எவ்விடத்திலேயும் மனிதன் சஞ்சரிக்கத்தக்கவ னென்பதும் உழைப்பாளியா மிருக்கவேண்டியவனென்பதும் கடவுளின் கருத்தென்று நன்குவிளங்குகின்றது.

ஒரே இன்த்தைச்சேர்ந்தும் சில பிரானிகள் தாம் உயிர்வாழும் ஸ்தாவங்களின் இலட்சணத்துக்குத் தக்கபடி போர்வைமுதலிய அங்க இபல்பில் பேதப்படுகின்றன. உரோமம் நிறைந்த சருமத்தை மேற்போர்வையாகக்கொண்ட முயல் என்னும் ஒரு இன்த்தைச்சேர்ந்த பிரானிகளை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். சிதளப் பிரதேசத் திலுள்ள முயலின் உரோமம் கனத்து நெருக்கமாய் அகிக உடனைத்தைத் தரத்தாக இருக்கின்றது. உடனைப் பிரதேசத்திலுள்ள முயல்களுக்கோ உரோமம் அதிக நன்னியதாய் விடுதிவிடுதியாக இருக்கின்றது. இவ்வாறே நாய்-ஆடி முதலிய பிரானிகளின் உரோமமும் சருமமும் அந்தந்த பிரதேசங்களின் சிதோட்னகிலைமைக்கு ஏற்ற படி அமைக்கிறுக்கின்றன. காடி-ஒநாய்-கரி-முயல் முதலிய பிரானிகள் நீரில் சஞ்சரிக்கவேண்டிய அவசியமில்லை யானபடியால் அவற்றின் வயிற்றினிடமாக இருக்கும் உரோமத்தைவிட முதலிலும் பக்கங்களி அமூன்ன உரோமம் கனத்திருக்கின்றது. ஸீர்காய்க்கோவென்றால் வயிற்றினிடமாகவிருக்கும் மயிர் ஏனைய பாகங்களிலுள்ள மயினாயிடமிகவும் கனத்திருக்கின்றது. ஸீர்ப்பறவைகளின் இறகுறை இவ்வாறே. மீன்கள் ஸீர்வாழ்வனவாததின் அவைகளின் செதின்கள் மீதும் பால்கள் மீதும் ஓர்வித நெப்பப்பை அமைக்கப்பட்டிருக்கின்றது. ஜல

ம் அதற்பி பிராணிகளின் மேலேபட்டு அப்படியே கொஞ்சநேரமட்டும் தங்கி அவற்றிற்குச் சங்கடமுண்டாக்காதபடி நெய்ப்பசை அவற்றிற் குப்பெருத்த உபகாரமாயிருக்கின்றது. பட்சிகளுடைய இறகுகளின் மீதுள்ள ஓர்வகையான நெய்ப்பசைச் சம்பந்தமாகிய மினமினப்பும் வழுவழுப்பும் அவ்விதமாகவே அவற்றிற்குப் பெருத்த உபகாரமாயிருக்கின்றன. இப்படியே ஒவ்வொருப்பிராணிக்கும் அமைக்கப்பட்டுள்ள அங்கு இலட்சணவிசித்திரத்தை போசித்துப் பார்க்குமிடத்து, ‘யாவும் இயற்கை, எல்லாம் தாமே சக்தர்ப்பங்களுக்கேற்றபடி அமைகின்றன’ என்றுவாசாகபிங்கரியமாய்க்கிறும் சிரிஸ்வரவாதிகளை,

“நேரின்று,

ாக்கைவளிதென்பா ரென்சோலார் தாய்க்கோலை
சால்புடைத் தென்பாரு முன்டு?”

என்னும் மேலோர் வசனத்தின்படி ஒதுக்குவதே அறிஞர் துணிபாரும். ஒரு அச்சுயங்கிர சாலையில் ஒருவர் ஒரு கிரந்தத்தைக் காந்திலை வெழுதி ஓர் புறத்து வைத்துவிட்டு வந்துவிடுவாராகில், அச்சாலையில் அக்கிரந்தத்திலுள்ள ஏழுத்துக்கள் யாவற்றையும் அக்கிரந்தத்திலுள்ள படி அடுக்குவதற்கு வேண்டிய எழுத்துக்களெல்லாம் நாற்புறமும் குறையின்றிச் சிதறுண்டு கிடக்குமாயினும் அவற்றைப் பொருங்பட ஒருவன் எடுத்து அடுக்கினாலன்றி அவ்வச்செழுத்துகள் கிரந்த ரூபமாகத் தாமே அமையாவாறுபோல், பிரிதிவு முதலிய சகல பூதங்களும் இவ்வுலகத்தில் குறைவற நாற்புறமும் நிறைந்திருந்தபோதி னும், ஒரு பேராறிவானது ஆணையின்றி ஜடப் பொருளாகப் பூவு அந்தந்த பிராணிகளின் வாழ்க்கைக்கேற்றபடி தாமே சருமாகவும் உரோமாகவும் செதிளாகவும் இறகு முதலியவைகளாகவும் அமைவது முக்காலும் துர்லபம்.

அந்தந்த பிராணிகள் தத்தம் வாழ்க்கைக்கும் அங்கு இலட்சணத்துக்கும் ஏற்றபடி ஆபத்து நேரிட்டபோது தப்பித்துக்கொள்வதற்கான பற்பல முகாந்தரங்களும் அவைகளுக்கு ஜகத்ரட்சார் கற்பித்திருக்கின்றனர். பெரும்பாலும் பிராணிகள் யாவும் ஆபத்து நேரிட்டபோது தப்பித்துக்கொள்வதற்காக ஒடுவதே வழக்கம். அதி வேகமாய் ஒடக்கூடாதவைகள் நின்ற நிலையிலேயே இருந்து சத்துருவைத் தம்மா வியன்றவையில் கொம்பினாலாவது குளம்பினாலாவது நகங்களினாலாவது பற்களினாலாவது எதிர்க்கின்றன. மற்றும் சில தத்தம் வாசஸ்தலமாகிய பிரிதிவு-அப்பு-ஆகாயம் ஆகிய இவற்றுள் ஒடிமறைகின்றன. இந்தப்படி வேகமாய் ஒடவாகிலும் ஒளிந்து தப்பித்துக்கொள்ளவாகிலும் சக்தியில்லாத சில பிராணிகள் இருந்த இடத்திலிருக்கின்றன என்றாலும் அதே மற்றும் தந்திரமாய்த் தப்பித்துக்கொள்ளுகின்றன. ஆகாயத்தில் சஞ்சிக்கும் காடை, கவுதாரி, உள்ளான் முதலிய ஓர் வகைச்சிறுபறவைகள்-கருடன், பருக்து, ராஜாளி முதலிய பெரும் ராக்ஷஸ்ப் பறவைகள் தம்மை இமிசித்து வாழில் போட்டுக் கொள்ளுமென்று பயந்து அவற்றைக் கண்டமாத்திரத்தில் எங்கெந்த நிலத்திலே இரை தேடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தந்த நிலத்தின் நிறத்தை உடனே

வசிந்துத் தம் சுத்தருக்களுக்குத் தம் உரு வெளிப்பாதபடி தப்பி த்துக் கொள்ளுகின்றன. ஓர்வித ஒன்று மரத்திலிருக்கும்போது தன்னைத் தின்னவே வேறு வகையினால் தன்னை இம்சிக்கவோ சுத்தரு வருகிற அவத்தைக் கண்டமாத்திரத்தில் தான் அந்தச் சமயத்தில் இருக்கும் செழியின் பட்டையைப்போலாவது இலையைப்போலாவது ஒரு நொடியில் சிறங்கொண்டு அசைவற்று அந்தச் செழியின் ஓர் பாக மாப்த தானிருப்பதுபோலத் தோன்றும். அபாயம் நீங்கிப உடனே தன் இபற்றையுருவத்தை எடுக்கும். இவ்வண்ணமாகவே கம்பளப் பூச்சி-வெட்டுக்கீரி முதலிய ஜங்குகள் தம்முடைய சுத்தருக்களாகிய பறவைகளைக் கண்டமாத்திரத்தில் நோகாயல் இருந்த இடத்திலேயே இருந்து சிறம் மாறித் தப்பித்துக்கொள்ளுகின்றன. இம்மட்டோ? சில கம்பளப் பூச்சிகள் செழியிலிருக்கும்போது பட்சிகள் தம்மைக்கண்டால் குத்திக்கொண்டுபோய்விடும் என்று பயந்து தம் சிறத்தையேயன்றி உருவத்தையும் ஒரு நொடியில் மாற்றிக்கொள்ளுகின்றன. அவை ஒரு முளையில் செழியின் ஓர் பாகத்தைக் கெட்டியாய்ப்பற்றிக் கொண்டு தலை சிமிர்து எழுந்து பற்பல ரூபமாக வளைந்து அச்செழிகளிலுள்ள மொக்குகளைப்போலவும் தறித்து விடப்பட்ட கொகளின் நுனிகளைப்போலவும் சிற்கின்றன. அந்தப்படி தாம் உருமாறி வேஷம் போட்டுக்கொண்டு சிற்பதனால் தம்முடைய சுத்தருக்களாகிய பட்சிகளை ஏமாற்றிவிடலாம் என்கிற பூரண நம்பிக்கை அவைகளுக்கிருந்தாலன்றி மற்றப்படி ஆபத்து நேரிட்டபோது இவ்வளவு விசித்திரங்களைச் செப்துகொள்ள அவைகளுக்குத் துணிவு உண்டாகமாட்டாது. இன்னும் சில கிருமிகள் பருத்து உலர்ந்த இலைகளைப்போல ஒரு நொடியில் சிறம் மாறி இக்கப்பட மூன்றியும் பால் குடிக்குமா என்பதுபோல் ஆபத்து நீங்குகிற வரையில் செயலற்றிருக்கின்றன.

அந்தக் கஜிவராசிகளின் வாழ்க்கைக்க்குத் தக்கபடி அங்க இலட்ச ணவிசித்திரங்களை மயமைத்தும் ஆபத்து நேரிட்ட காலத்தில் தப்பித்துக்கொள்வதற்கேற்ற உபாபங்களை அவைகளுக்குக்கற்பித்தும் வருகிற பேரறிவாளராகிய கடவுளின் குணப் பெருங்கடலை அளக்க மார்தாம்! அவ்வாறு அளக்க ஒருவருக்கும் முடியாதென்றே, “காழிகவைதிருவகைலாமாக நளினத்து நீ தந்த கான்முகனூர் தாமே ஜூழி பலபலவு சின்றாக்காலோன்று மூலவாப் பெருங்குணத்தவுத்தமனே.” என்று அறிஞர் கூறியுள்ளர்.

ச ம ா ச் ச ா ர ம்.

கிரிஸ்து மதவிருத்தி.—கிரிஸ்து பிறக்க 100-ம் வருடத்தில் கிரிஸ்தவர்களின் தொகை 5-லட்சம் இருக்கதென்றும், 1000-ம் வருடத்தில் 5-கோடி இருந்ததென்றும், 1800-ம் வருடத்தில் 20-கோடி இருக்கதென்றும், 1880-ம் வருடத்தில் 41-கோடி இருந்ததென்றும் ஒருவர் சரியான கணக்கெடுத்திருக்கிறார். உலகத்திலுள்ள மொத்த ஜனத்தொகை 141-கோடி என்று தெரியவருகிறது. ஆகவே உலகத்திலுள்ள மொத்த ஜனத்தொகையிலே கிரிஸ்தவர்கள்

சுற்றேறக்குறைய மூன்றிலொருபங்கு இருக்கிறார்களால்வா ! அந்த மதஸ்தர் கண்டைய வேதபுஸ்தகம் முந்நூறு பாஜைகளில் மொழி பெயர்க்கப் பட்டி ருக்கிறதாம். யாதொரு மதம் உவகத்தில் அபிவிருத்தியாகிப் பரவுவதானால் இந்தப்படி பரவவேண்டும். கிரிஸ்தவர்கள் தாம் பெற்றபேறு உவகத்தார் பெற்றும்ய வேண்டுமென்று மூயற்சி செய்துகொண்டு வருவது எம்குப் பெருமகிழ்ச்சியை விளைக்கின்றது, மமது தேசத்து மடாதிபதிகளும் மற்று மூன்ள மதாபிமானிகளும் இதைக் கவனித்து ஒழுகுவாராக.

சிக் விவாகம்.—சென்னை இராஜதானியில் 1881-ம் ஒருஷத்தில் எடுத்த ஜன சங்கியைக் கணக்கின்படி பத்துவயதுக்குட்பட்ட கைம் பெண்களின் தொகை 5,600. இப்பொழுது அந்தத்தொகை அதிகப்பட்டிருத்தல் வேண்டும். இக்கொடுமையை நீக்கும்பொருட்டு ஸர் - டி. மாதவராவு அவர்கள் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழங்கைகளுக்கு விலாக்கு செய்விக்கும் பெற்றேர்க்குத் துரைத்தனத்தார் அபராதம் விதிக்க வேண்டியதற்கான ஒரு சட்டம் ஏற்படுத்துவது யுக்கமென்று அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார். சுற்கருமத் தைச் செய்விக்கவும் துவரத்தனத்தார் சட்ட நிருபணம் செய்ய வேண்டிய சிலைமையில் மமது தேசம் இருக்கிறதே ! பரிதாபம் !

இந்தியாவுக்கு ஓரீ பிராதிநிதி.—இந்தியாதேசத்துக் குடிகளின் கோழமத்தைக்குறித்து சாரில்ல ப்ராட்லா என்பவர் இங்கிலாங்கில் மிகவும் சிரத்தையுடையவராயிருப்பவைத்தக்கண்டு ஸமது நான்னல் காங்கிரேஸ் கமிட்டியார் தம் சார்பில் இந்தியாவிலையங்களை இங்கிலாங்கில் எடுத்துநோக்க அவனாப்பிரதிதியாக ஏற்படுத்திக்கொண்டனர். நாஸ்திக்க் கோட்பாடுடையவராயிருக்கிறும் அக்கனவான் ஒழுக்கத்தில் மிச்சிரங்தவராயும் பிரசங்கத்தில் பெரு காலவராயு மிருக்கிறபடியால் அந்தக் கமிட்டியார் அவ்வாறு ஏற்படுத்திக்கொண்டனலானார்கள். தெய்வ கம்பிக்கையை மானிடவாழ்க்கைக்கு இன்றியமையாததாகக் கொண்டிருக்கும் இந்துக்களுக்குத் தெய்வ கம்பிக்கையற்ற ஒருவர் பிரதிதியாவது எங்களம் பொருந்தும் ? என்று கிலர் கேட்டுத் துக்கிக்கின்றார்கள்.

வளப்பிற்கிறந்த வளிதையிகாட்சி.—ஸ்பா என்னும் கராத்தில் அதி செள்கிறிய ஸ்திரீ காட்சியென்று ஆரம்பித்திருக்கின்றது. தேசம்-ஜாதி-மதம் என்னும் இவற்றின் பேதமின்றி எவ்வித ஸ்திரீகளும் அங்கு சென்று காட்சிகொடுக்கவாம். யாவரினும் அழகிற்சிறந்த மங்கைகளு இருபதினாலியரும் ரூபாய் வெகுமானம் கொடுக்கப்படுமாம். அந்தந்த தேசாசாரத்துக்குத் தக்கவாறு அவரவர்கள் ஒவ்வொரு குணவிசேஷத்தையே அழகென்று அபிப்பிராயப் பட்டு ஏருகின்றபடியால் அழகுள்ள ஸ்திரீ இன்னுளென்பதை எப்படியறிதல் கூட மோ ? பரிசு கொடுப்பவர்களின் தேசாசாரத்துக் கேற்றபடியே அழகிற்சிறந்த வள் ஏற்படுவாளாதவின் ஏனையதேசத்தவர்கள் அக்காட்சிக்குச் சென்று பரிசு பெறலாமென்று கருதவது சிற்பிரயோசனமாய் முடியும்போலும் !

விஷபேதிவிலக்கு—வைகுரி என்னும் தொத்துவியாகியைப் பரவ ஒட்டாது தவிர்ப்பதற்கு அம்மை குத்துவதென்னும் ஏற்பாட்டை அனுசரித்திருப்பதுபோலவே, விஷபேதி என்னும் பெருவாரியாகிய கோயைக் கூடியவனாயில் வியாபிக்காதபடி தமிப்பதற்காக அப்பேதியின் விஷத்தைக்கொண்டு அம்மை குத்திக்கொள்வது யுக்கமென்றும், அந்தப்படி செய்வதனால் அவ்வியாதி காணுபவர்களுக்குப் பிராண் ஹானிவிளையாதென்றும் அபிப்பிராயப்பட்டு நீர் வைத்திய ஸ்புணர் அனேக பிரயத்தங்கள் செய்துவருகிறார். அவர் மூயந்தீ உலகோபகாரர்த்தமாதவின் அதுவிவரவில் காரியசித்தி பெறவேண்டுமென்று கடவுளைத் தியானிக்கின்றோம்.

சிட்டையடைந்த சிறுவர்கள் சிர்பப்போரிக்கம்.—இந்தியாவில் குற்றவாளிகளைத் தெண்டிப்பதற்கான பின்லகோடின்படி சிட்டையடைந்த சிறுவர்

கன் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கும்போது அவர்களுக்குக் கைத் தொழில் வித்தியாப்பியாசமும், ஏற்புத்திபோதக உபங்கியாச சிரவணமும் இருக்கவேண்டுமென்று மது துணைத்தனத்தார் தீர்மானித்துச் செங்கல்பட்டுச் சிறைச்சாலையில் அவ்வாறே டட்டுவருவதைக்கேட்டுப் பேரான்தமடை கூன்றோம். குற்றஞ்செய்தவணைத் தெண்டித்துமாத்திரம் விடுவதைவிட, இனி அவன் குற்றஞ்செய்யாலகைக்கு இட்டேதில்லைப்பது அறமெனப்படும் எவ்ற்றுள்ளும் சிறந்த அறமாம். அரசன் குடிகளுக்குச் செயற்பாலதாகிய நன்மைகள் பலவற்றுள்ளும் இது நடுநாயகமென்பதற்கு ஜயமுண்டோ?

அமிழ்ந்துபோதும் தீவு—வட அட்லாண்டிக் சமூத்திரத்திலே ஸேபில் என்று பெயர்பெற்ற தீவு ஒன்றுங்களுக்குள்ள சமூத்திரத்தில் அமிழ்ந்துகொண் டேவருகின்றது. சில வருடங்களுக்குமுன்ற் அதன் சிகிளம் 40 மைலும் அக லம் 2½ மைலும் இருக்கத் து. இப்பொழுதோ அதன் சிகிளமும் அகலமும் முறையே 19 மைலும் ¾ மைலும் ஆய்விட்டது. பூக்ம்பம் முதலிய உங்ன சம் பக்தமான ஹெதுக்களினாலே தீவுகள் அங்கங்கு உண்டாவதும் நாளாவர்த்தி யில் அழிவதும் இயற்கையே.

கைத்தோழில் வித்தியாசாலை—சிற்பவேலை—சித்திரவேலை—தச்சவேலை—கம்மாளவேலை—பெசுவேலை முதலியவைகளைச் சாஸ்திரக்கிரமப்படி கற்பிக்கும் பொருட்டுச் சென்னையில் அதிசிக்கிரத்திலே வித்தியாசாலையொன்று ஸ்தாபிக் கப்பமூாம். ஒன்றாலவட்சம் ரூபாய் வணமில் அதற்குச் சேகரமாகவேண்டுமாம். அந்தக்க ஜாதியார்தத்தம் வருணாச்சிரம தருமத்தைவிட்டுச் சேவகம்செய்தலென்றும் சிலையிலா உத்தியோகத்தை நாடியாரணைத்தினாலுண்டே விளக் கிற்பட்ட விட்டில்போல் பலரும் அலையவும் அந்தத் தொழில்கள் பாழ்ப்படவுமாயிற்று? இல்லாவிடில் கைத்தொழில் வித்தியாசாலை என்பதொன்றும் மது தேசத்திற்குவேண்டுமோ?

“உற்றதொழில் செய்வோர்க் குறுப்புச்சமில்லையாம்.”

என்னும் பெரியோர் வாக்கியத்தின் கருத்தை நம்மவர் இனியேலும் நாடு வாராக.

வாளா சாட்சி—மலையாளத்தைச்சேர்ந்த ஒய்காட் என்னும் ஊரில் ஒரு வன் இரண்டுவாளரங்களையும் ஒரு காலையும் அடிகாள்முதல் கன்றுயிப்பழுக் கிப் பற்பல இடங்களுக்குச் சென்ற அதிவினேதமாக அவற்றை விளையாடச் செய்து பிழைத்துவந்தான். இசனால் அவனுக்குத்தக்க பொருள்வரவு உண்டா யிருந்தது. ஒருநாள் அந்தப்போது அவன் தன்னுடைய நாயகிக்கிதமாக அம் மூன்று பிராணி களையும் இட்டுக்கொண்டு கொஞ்சம் திரவியத்துடன் தன் ஊருக்குக் கிரும்புகையில், மஜும்மியமத்தை அவலம்பிக்கும் மாப்பினை ஜாகியைச் சேர்ந்த மஹா துன்மார்க்கமலைபாளி ஒருவன் அந்த புருஷனையும் ஸ்திரீயையும் காலையும் ஒரு வானரத்தையுங்கொன்று ஒருகுழியில் புதைத்துவிட்டுப் பொருளை அபகரித்துக்கொண்டு சென்றனன். தப்பித்துக்கொண்டு அருகிலி ருக்க ஒரு மரத்தின்மேவேற்ற துக்க சாகரத்திலமுந்திய மற்றொருவனரம் மறுநான் அவ்வழியாகச் சென்ற சேவகன்னடை குதித்தோடி அவன் மடியில் கையைப்போட்டுக்கொண்டு அக்குறுப்பை வேகமாய்த்தோண்டி அவனுக்கு உண்மையை வெளிப்படுத்தியதுமன்றி, அவனை இழுத்துக்கொண்டே அயனாரி விருக்கும் குற்றவாளியைப்போய்க் கண்டுபிடித்து அவனைக் கெட்டியாய்ப்பற்றியது. குருகின்பிடியை நீக்கிக்கொள்ளாமுடியாமல் அந்த மாப்பினை சேவக னிடம் அகப்பட்டுக்கொண்டான். அடுத்த பெஷங்கோர்ட்டில் அது விசாரணைசெய்யப்படும். வானரத்தின் சாட்சி என்னும் முடியுமோ?